



# மன்யோசு

தமிழில் மனோன்மணி சண்முகதாஸ்



# மன்யோகு

(யப்பானியக் காதற் பாடல்கள்)

பேராசிரியர் முனைவர் அ.சண்முகதாஸ்

B.A. (Ceylon), Ph.D.(Edinburgh)

முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்

B.A. (Ceylon), M.A.,Ph.D. (UJ).

அன்பளிப்பு

மொழிபெயர்ப்பாளர்

மனோன்மணி சண்முகதாஸ்

மொழியிலக்கிய பீடம்

கக்குசுயின் பல்கலைக்கழகம்

தோக்கியோ, யப்பான்

வராவொல்லை வெளியீடு - 5

1992

V  
894.211  
66mm

முதற்பதிப்பு: ஜூப்பசி 1992  
உரிமை: அ. சண்முகதாஸ்  
தயாரிப்பு: க. சக்சிதானந்தன்  
விலை: இந்திய ரூ. 40.00  
                  US \$ 3.00  
ஒளிஅச்சுக்கோப்பு,  
அச்சிடல்: காந்தளகம், சென்னை.

விற்பனை உரிமை:  
காந்தளகம்  
4 முதல்மாடி, ரகிசா கட்டடம்  
834, அண்ணா சாலை  
சென்னை 600002  
தொலைபேசி: 834505

# MANYOSHŪ

(A Translation of 155 Love Poems)

Translator:	Manonmani SANMUGADAS, M.A., FACULTY OF LETTERS GAKUSHUIN UNIVERSITY TOKYO, JAPAN.
Copyright to:	A. Sanmugadas.
First Edition:	1992
Publishers:	Varavollai Publication Nellandai Road, Thumpalai Point Pedro, Sri Lanka.
Artist:	V. Poovarasu.
Printers:	<i>Kaanthalakam</i> 834, Anna Salai Madras - 2. India.
Price:	India Rs. 40.00 US \$ 3.00

## என்னுரை

கடந்த ஒன்பது வருடங்களாக யப்பான் நாட்டிலே தங்கியிருந்து, தமிழ்-யப்பானிய மொழியறவு பற்றிய ஆய்வினைச் செய்து வருகையில், பல யப்பானிய இலக்கியங்களைப் படிக்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிலும், யப்பானிய பழைய இலக்கியமான ‘மன்யோசு’ என்ற, பாடல் தொகுதிகளைப் படித்தபோது தமிழிலே உள்ள சங்கப்பாடல்களைப் படிப்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. இந்த உணர்வின் உந்தலால் ‘மன்யோசு’ தொகுதியிலுள்ள காதற்பாடல்களைத் தமிழிலே மொழிபெயர்க்க வேண்டுமென்ற பெருவிருப்பும் ஏற்பட்டது.

ஐந்து வருடங்களாக நான் ‘மன்யோசு’ காதற் பாடல்களைச் சங்கப் பாடல்களோடு ஒப்பிட்டுப் பல கட்டுரைகளை சர்வதேசக் கருத்தரங்குகளிலே, தமிழ்மொழியிலும், யப்பானிய மொழியிலும் சமர்ப்பித்துள்ளேன். அவ்வப்போது தரவுகளுக்காகத் தமிழில் பல மன்யோசுப் பாடல்களை (ஏற்கக்குறைய 600) மொழிபெயர்த்துவேன். அவற்றை நூல் வடிவில் கொண்டிரும் முயற்சி யின் முதற்படியே இச்சிறு தொகுப்பு நூலாகும். இந் நூலில் உள்ள பாடல்களின் மொழிப்பெயர்ப்பமைதியைப் பார்த்து ஏற்ற இடங்களிலே திருத் தங்களைச் செய்து தந்த பேராசிரியர் சுசமு ஓனோவிற்கு என் நன்றிகள் பல. கையெழுத்துப்படியிலே மன்யோசுப் பாடல்கள் ஆங்கிலத்தில் அமையப் பேருதவி புரிந்த என் கணவருக்கு நான் நன்றி சொல்வது அழகன்று.

நூலாக்கத்திற்கு ஒத்துழைத்த ‘காந்தளகம்’ அச்சகத்தாரர்க்கும் என் நன்றிகள் பல. சிறப்பாக நன்பர் ‘சச்சி’யின் உதவியின்றேல் இந்நூல் வெளிவருவது முடியாத காரியமே. இறுதியாக இந்த மொழிபெயர்ப்பைச் செய்ய நல்ல ஆய்வுச் சூழலை அமைத்துத் தந்த கக்குசயின் பல்கலைக்கழகத்திற்கு நான் என்றும் நன்றியுடையேன். தொடர்ந்தும் ‘மன்யோசு’ தமிழ்மொழிபெயர்ப்புத் தொகுதிகள் பல வெளியிட எண்ண முன்டு. அதற்கு அபிராமி அருள் நாடுகிறேன்.

மனோன்மணி சண்முகதாஸ்  
மொழியிலக்கிய பீடம்  
கக்குசயின் பல்கலைக்கழகம்

2.3.1992

大野晉

卷二

## பேராசிரியர் சுக்மு ஒனோ

யப்பானிய மொழியில் வழங்கிய முன்னுரை

# “மன்யோசு” இலக்கிய அறிமுகம்

## 1. மன்யோசுக் காலம்:

மன்யோச யப்பானியருடைய மிகப் பழைய பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூலாகும். ‘மன்-யோ-சு’ என்ற பெயரைத் தமிழிலே நேர் மொழி பெயர்ப்புச் செய்யின் ‘பத்தாயிரம் இலைத் தொகுப்பு’ என அமையும். பல வேறு காலங்களில் பாடப்பட்ட பல ஆயிரம் பாடல்களின் தொகுப்பு என்பதே இதன் பொருளாகும். மன்யோச தொகுதியில் 450 புலவர்கள் பாடிய பாடல் கள் தொகுக்கப்பட்டுள்ளன. பாடல்கள் இயற்றப்பட்ட காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடக்கம் எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை யெனக் கருதப்படுகிறது. மன்யோசவில் தொகுக்கப்பட்டுள்ள 4516 பாடல் களுள், 4200 தங்க (Tanka) எனப்படும் குறும்பாடல்களாகவும், 260 சோக (Chōka) எனப்படும் நீண்ட பாடல்களாகவும் மிகுதிப்பாடல்கள் சேதோக (Sedōka) எனப்படும் வகையைச் சேர்ந்த பாடல்களாகவும் அமைந்துள்ளன. தங்க, சோக, சேதோக என்னும் பாடல்களின் அமைப்பு பின்னர் விளக்கப் படும். பாடல்களைப் பொருள் அடிப்படையிலே மூன்று வகைகளாகப் பாரு பாடு செய்யலாம். 1. பயணம், உண்டாட்டு, பூர்வீக்க கதைகள் பற்றிய பாடல் கள். 2. காதலுறவுபற்றிய பாடல்கள் பெரும்பான்மையாகவும் மக்கள், உடன் பிறந்தோர் தொடர்பான புலவர்களின் மனவுணர்வுகளைப் புலப்படுத்தும் பாடல்கள் சிறுபான்மையாகவும் அமைந்தவை. 3. கையறு நிலைப்பாடல்கள்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டாவில் புத்தசமயம் யப்பானுக்குச் சீனா மூலமாக வந்துசேர்ந்தது. கி.பி. 752இல் தைபுத்ச என அழைக்கப்படும் பெரிய புத்தர்சிலை அமைக்கப்பட்ட காலம் யப்பானில் புத்த சமயத்தின் செல்வாக்கு மிக உயர்ந்த நிலையில் இருந்த காலமாகும். புத்தசமயம் படிப்படியாக யப்பானிலே செல்வாக்குப்பெற்ற காலகட்டத்தில் மன்யோசப் பாடல்கள் இயற்றப் பட்டுள்ளன. எனினும், மன்யோசப் பாடல்களிலே புத்தசமயக் கருத்துகளின் செல்வாக்கு இல்லாதிருப்பது வியப்பாயுள்ளது. இதற்கு முக்கிய காரணம் புத்தசமயம் யப்பானில் உயர்ச்சமைத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தமையே என யப்பானிய ஆய்வறிஞர் ஒருவர் கருதுகின்றார். (Shuichi Kato, A History of Japanese literature).

## 2. தொகுப்பு முயற்சி:

மன்யோசப் பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாகவிருந்து பின்னர் சீன எழுத்துகளிலே பிரதியாக்கம் பெற்றன. அதிலும் சீன மொழியின் உச்சரிப்பை தமிழாக்கம்: மனோன்மணி சண்முகதால்

மட்டுமே பாடல்களை எழுதுவதற்குப் பயன்படுத்தினர். சீனமொழிச் சொற் பொருளைப் பயன்படுத்தவில்லை. இதனால் மன்யோசுப் பாடல்கள் எழுதப் பயன்பட்ட சீன எழுத்துகளை ‘மன்யோகந்’ (Manyō-kana) என சிறப்பான பெயரால் யப்பானியர் அழைத்தனர். ஆரம்பத் தொகுதிகளிலே மன்யோசுப் பாடல்கள் சீன எழுத்துகளால் எழுதப்பட்டிருப்பினும் பொருள் நிலையில் சீன மொழி பேசுவார்களால் விளங்கிக் கொள்ளமுடியாத பாடல்களாயுள்ளன. தற்போது மன்யோசுப் பாடல்கள் யப்பானிய எழுத்துமுறையான கிரகந (Hira-gana)விலும் எழுதப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. கி.பி. எட்டாம் நூற்றாண்டிலே மன்யோகநவில் மன்யோசுப் பாடல்கள் எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்டன. 20 தொகுதிகளாக அமைந்தன. ஆனால், இப்பாடல்கள் யாவும் ஒரே காலத்தில் தொகுக்கப்பட்டன என்று கூறுவதற்கில்லை. வேறுபட்ட காலப்பகுதியிலே தொகுப்பு நடைபெற்றதைத் தற்போது கிடைத்துள்ள தொகுப்புகள் உணர்த்துகின்றன. பாடல் தொகுப்பு முயற்சிகளுள் யகமொசி (Yaka mochi)யின் தொகுப்பே சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது. யகமொசி இயற்றிய பாடல்கள் 17 ஆம், 18 ஆம், 19 ஆம் தொகுதிகளிலே இடம் பெற்றுள்ளன. மன்யோசு 20 ஆம் தொகுதியின் கடைசிப் பாடல் கி.பி. 759இல் சேர்க்கப் பட்டது. இப்பாடலை யகமொசியே இயற்றியுள்ளார். இக்கால கட்டத்திலே யகமொசி யப்பானின் ஒரு மாகாணமாகிய இநபவின் ஆளுநராகக் கடமை புரிந்தார். தொகுத்து நோக்கும் போது கி.பி. 759லேயே மன்யோசுப் பாடல்கள் முழுவதையும் தொகுக்கும் முயற்சியும் நிறைவெய்தியிருக்கவேண்டுமென்பது தெளிவாகின்றது.

யகமொசி போன்ற பலர் இத்தொகுப்பு முயற்சியிலே சடுபட்டிருப்பினும் தொகுப்புக்கென வரையறுக்கப்பட்ட நியதிகள் எவையும் இருந்ததாகத் தெரிய வில்லை. தொகுப்பாளர்களது நிலைகளுக்கு ஏற்ப தொகுப்பு முறைகளும் வேறுபட்டமைந்துள்ளன. தொகுப்புகளின் வகைப்பாட்டிற்கும் ஒழுங்கு முறைக் கும் விதிமுறை காணமுடியாதுள்ளதென யப்பானிய அறிஞர்கள் கருதுகின்றனர். மன்யோசுப் பாடல்களிலே முன்னைய யப்பானியத் தொகுப்பு நூல்களான கொஜிகி, நிகொன்சோகி பற்றிய குறிப்புகளும் வருகின்றன. தொகுப்பாளர்கள் பாடல் மூலாதாரம், உசாத்துணை பற்றிய தமது கருத்துகளையும் தொகுப்புகளிலே இணைத்துள்ளனர். மன்யோசுப் பாடல்கள் தொகுக்கப்பட்ட இடங்களுங்கூடச் சில சந்தர்ப்பங்களிலே தரப்பட்டுள்ளன.

### 3. பாடிய புலவர்கள்.

மன்யோசு முதல் மூன்று தொகுதிகளிலும் உள்ள பாடல்களை இயற்றிய வர்கள் மாமன்னர்கள், இளவரசர்கள், இளவரசிகள் ஆவர். மன்யோசுவின் முதற்பாடலாக இடம் பெறுவது மாமன்னர் யூர்யகுவினால் பாடப்பட்ட பாடலாகும். கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிக் காலத்தில் அரசு

குடும்பத்துப் புலவர்களுடன் இன்னொரு குழுவினரும் பாடல் இயற்றும் பணி யில் ஈடுபட்டனர். இக்குழுவினரை அவைக்களாப் புலவர்கள் எனக் கூறலாம். இத்தகைய புலவர்களுள் ஹிதோமரா (Hitomaro) சிறப்பிடம் பெறுகிறார். பாடற்புணவுக் கலையிலே மிகவும் கைதேர்ந்தவராக இவர் கணிக்கப்படுகிறார். இவர் பாடிய 470 பாடல்கள் மன்யோசத் தொகுதியிலே இடம் பெற்றுள்ளன. இவருக்குப் பின்னர் யமைப்பொ அகஹிதோ (Yamabeno Akahito) என்பவர் சிறந்த அவைக்களாப் புலவராகக் கொள்ளப்படுகின்றார். பெண்புலவர்கள் பாடிய பல பாடல்கள் மன்யோசத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன. தம் முடைய மாகாணங்களை விட்டுக் கடமைக்காகவும், நாடுகடத்தப் பட்டமைக் காகவும் பிறமாகாணங்களிலே சென்று வாழ்ந்தவர்கள் தம் பிரதேச மண்ணினை நினைந்து ஏங்கிப் பாடிய பாடல்கள் பல மன்யோசத் தொகுதியிலே இடம் பெற்றுள்ளன. இத்தகைய பாடல்கள் பாடியவர்களுள் தபிதோ (Tabito, கி.பி. 665-731) சிறப்பிடம் பெறுகிறார். இவர் கள்ளைப் பற்றிப் பாடிய 13 பாடல் களை யப்பானிய இலக்கிய வல்லுநர் சிறப்பாகப் பாராட்டுகின்றனர். யமைப்பொ உடனொ ஒகுரா (Yamanoueno Okura) தனது பிள்ளைகள், மனைவி பற்றியும், வயது முதிர்ந்தோருடைய நிலை பற்றியும் ஏழ்மை, பசி, குளிர், கடும்வரி ஆகியவற்றால் ஏற்படும் கஷ்டங்கள் பற்றியும் பாடிய பாடல்கள் பல தொகுதி களில் இடம் பெற்றுள்ளன.

எல்லைக் காவலுக்காக அனுப்பப்பட்ட சாதாரண பணியாளர்கள் பாடிய பல பாடல்கள் மன்யோசத் தொகுதியிலே இடம் பெற்றுள்ளன. சகிமொரி (Sakimori) என அழைக்கப்பட்ட முனைக்காவலர்கள் பாடியவை என 80 பாடல்கள் காணப்படுகின்றன. மனைவிமாரை, காதலிமாரைப் பிரிந்து வந்த தால் ஏற்பட்ட துண்பநிலை, பெற்றோரைப் பிரிந்து வந்த துண்பநிலை, முனைக் காவலரின் கடமை என்பன இப்பாடல்களின் பொருள்களாயமைந்துள்ளன. கட்டாய இராணுவ சேவைக்கமர்த்தப்படும் நிலைக்கு எதிர்க்குரல்களாகவும் பல பாடல்கள் அமைந்துள்ளன.

பெயர் தெரியாத பல புலவர்கள் பாடிய பாடல்களும் மன்யோசத் தொகுதி யிலே இடம் பெற்றுள்ளன. தொகுதி 10ல், தொகுக்கப்பட்டுள்ள 539 பாடல் கள் இவ்வகையானவை. இந்நாலில், அவற்றுள் 155 பாடல்கள் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. தொகுதி 14ல் உள்ள 230 பாடல்களும் யப்பானின் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெயர் அறியப்படாத புலவர்களாலே பாடப்பட்டுள்ளன. முனைக்காவலர், கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தோர், பெயர் அறியப்படாத வேறு பலர் பாடிய பாடல்கள் அவைக்களாப் புலவர்களுடைய பாடல்களிலிருந்து வேறுபட்டுள்ளன. இவர்களுடைய பாடல்களின் நடை, கருத்து, உவமை ஆகியன ஒப்பீட்டடிப்படையில் இலகுவானவையாகவும் எளிமையானவையாகவும் அமைந்துள்ளன. ஆனால் அப்பாடல்களின் நாட்டுப்புற

எளிமையிலே தனித்துவமான கவித்துவ அழகு தென்படுகிறது. உண்மையான உணர்வுநிலை, இயற்கையை உண்ணிப்பாகக் கவனித்துமை, அவற்றைப் பாடல்களிலே கையாரைம் திறமை ஆகியன பாடல்களைப் படிக்கும் போது தெளிவாக உணரப் படுகின்றன. சாதாரண மக்கள் பிரதிநிதிகள் நிலையில் புலவர்கள் தமது நாட்டுப்புற எளிமைப் பாடல்களைக் கடன்பெற்று அவற்றினுள் தம்முடைய சொந்த அநுபவ உணர்வுகளைப் பெய்து அமைத்த பாடல்கள் மன்யோசுத் தொகுதிக்கு ஒரு மக்கள் பண்புநிலையை ஊட்டுவதுடன், அக்கால நாட்டுப்புற மக்களின் வாழ்வு, உணர்வு, நம்பிக்கைகள், நடைமுறைகள் என்பவற்றை எல்லோரும் அறியவும் உதவுகின்றன. அவைக்களைப் புலவர்களாலே கற்பனை பண்ணமுடியாத பல்வேறு விடயங்களை இச்சாதாரணப் புலவர்கள் மிக எளிமையாகத் தம்முடைய பாடல்களிலே பொதிந்துள்ளனர். உதாரணமாகப் பின்வரும் பாடலைக் கூறலாம்.

இநெ துகெப

ககரு அ.க.தெ வொ

கொயெபி மொக

தொநொ நொ வகுகொ க

தொரிதெ நகேகமு (மன்: 3459) பிடித்து வருந்துமோ.

நெல் குற்றிடவே

வெடித்திடும்என் கையை

இன்று இரவும்

அரசிளங் குரங்

கொண்டா நெல் கொ

நெல்லு குற்றுகின்ற சாதாரணப் பெண்ணினுடைய உணர்வு இப் பாடலில் வெகு அழகாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அவைக்களைப் புலவர்களுடைய பாடல்களிலே இத்தகைய உணர்வுப் புலப்பாடுகளைக் காண முடியாது.

#### 4. மன்யோசுப் பா வடிவம்

யப்பானியப் பா வடிவத்தின் சிறப்புப் பண்பாகத் திகழ்வது அதன் 5-7 அசைகள் கொண்ட அடியாகும். யப்பானிய இலக்கிய ஆரம்ப காலந் தொடக்கம் பெரும்பாலான யப்பானியப் பாடல்கள் 5-7-5-7-7 என்னும் அசைகள் கொண்ட வடிவிலேயே அமைந்தன. அதாவது பாடல் முழுவதும் 31 அசைகளைக் கொண்டதாக அமையும். ஒவ்வொரு அடியும் 5-7 என 12 அசைகளைக் கொண்டதாகும். அதாவது 12 உயிரோசைகளைக் கொண்டமையும். ஐந்து வகையான அடிகளுக்கு எழுத்தாவு கூறிய தொல்காப்பியர், நேரடிக்கு 10-14 எழுத்துகள் வருமெனக் கூறியுள்ளார். அவ்வாறு கூறிவிட்டு எழுத்து எண்ணும்போது,

உயிரில் லெழுத்தும் எண்ணப் படாஅ

உயிர்த்திறம் இயக்கம் இன்மை யான (தொல்: செய்யுளியல்: 44)

என்று கூறுவதை இங்கு ஒப்பிட்டு நோக்கலாம். 5-7-5-7-7 என்ற அமைப்பினைக் கொண்ட யப்பானியப் பா வடிவத்தினைத் தங்க (Tanka) என்று அழைப்பர். அவ்வடிவத்தினைப் பின்வருமாறு காட்டலாம்.

— — — — (5) — — — — — (7)

— — — — (5) — — — — — (7)

— — — — — (7)

பின்வரும் மன்யோசுப் பாடலிலே இப் பா வடிவம் அமைந்துள்ளமையைக் காண்க.

தொபொகு அரிதெ (5)	குமோவி நி மியுரு (7)
இமோ க பெ நி (5)	பயுகு இதரமு (7)
அயுமெ குரோ கொம (7)	
தூரத் திருக்கும் (5)	மேகம் போலத் தோன்றிடும் (7)
இல்லாள் இல்லமே (5)	விரைந்து சென்றிடுவேன் (7)
பாய்ந்திடு கருமாவே (7)	

இச் சந்தர்ப்பத்திலே கலித்தொகையிலே காணப்படும் ஒரு சிந்தியல் வெண்பா வடிவினையும், ஆசாரக்கோவையிற் காணப்படும் ஒரு சிந்தியல் வெண்பாக் செய்யளையும் காட்டலாம்.

கூருநோய் ஏய்ப்ப (5)	விடுவானோ தன்மலை (7)
நீரினும் சாயல் (5)	உடையன் நயந்தோர்க்கு (7)
தேரீயும் வண்ணை யவன் (7)	

(கலித்தொகை: 42)

தூதர் கழகம் (5)	அரவம் அறாக்களம் (7)
பேதைகள் அல்லார் (5)	புகாஅர் புகுபவேல் (7)
ஏதம் பலவுந் தரும் (7)	

(ஆசாரக் கோவை: 98)

இத்தகைய தமிழ்ப்பா வடிவமே யப்பானிய தங்க வடிவத்திற்கு அடிப்படையாக அமைந்திருக்க வேண்டுமெனப் பேராசிரியர் சுகமு ஓனோ பல ஆதாரங்கள் காட்டி எழுதுகிறார் (“Waka no 5-7-5-7-7 Keishiki no Genryū” in *kokubungaku: kaishaku to kanshō*, Nos. 716-717, 1990, Tokyo). 4516 பாடல் களைக் கொண்ட மன்யோசுத் தொகுதியிலே 4200 பாடல்கள் தங்க செய்யுள் வடிவத்திலே அமைந்திருப்பது அச்செய்யுள் வடிவமானது யப்பானிய இலக்கிய உலகிலே எத்தகைய செல்வாக்குப் பெற்றிருந்தது என்பதை நன்கு புலப் படுத்துகின்றது.

மன்யோசுவில் கையாளப்பட்டுள்ள இன்னொரு பா வடிவம் சோக (chōka) ஆகும். முன்னர்க் காட்டிய தங்க பா வடிவிலே 5-7 எழுத்துக் கொண்ட அடிகள் இரண்டு இடம்பெற்றன. பாடல் 7 எழுத்துக் கொண்ட அடியாலே முடிவடைகின்றது. பெரும்பாலும் சோக பா வடிவத்திலே 5-7 எழுத்துக் கொண்ட அடி இரண்டுக்கு மேற்பட அமைந்து 7 எழுத்துகள் கொண்ட அடியாலே முடிவடையும். தமிழிலேயுள்ள இன்னிசை வெண்பா, கலிவெண்பா

ஆகியவற்றை சோக பா வடிவத்துடன் ஒப்பு நோக்கலாம். சோக பா வடிவத் திற்குப் பின்வரும் மன்யோசுப் பாடலை உதாரணமாகக் காட்டலாம்.

சிக்ரெ கொசொ (5)  
கிரு கமி நொ (5)  
ததிபந நொ  
கொநொ கவ நொ  
நக கொகொரோ மதெ

தொசிநொ யதொசெ வொ (7)  
யொதிகொ வொ சகி  
பொது-யெ வொ சகிதெ  
சித நி மொ நக்கு (7)

இது வரையில்  
களை மயிரும்,  
ததிபநவின்  
இந்த நதியின்  
நீள்நாள் காத்திருப்பாயே.

என் எட்டு வயதிலே  
தோழரைப் பிரிந்துமே  
கிளையினும் உயர்ந்து  
கரையின் புனலினும்

மன்யோசுவிலே இடம் பெற்றுள்ள மிக நீண்ட சோக பாடல் ஹிதொமரோவினாலே பாடப்பட்டதாகும். தமிழிலே நீண்ட பாவாகிய கலிப்பாவிலே இறுதியிலே சரிதகம் என்றொரு உறுப்பு இடம் பெறுவதுண்டு. பாடலின் முன்வந்த அடிகளிலே குறிப்பிடப்பட்ட விடயத்தைச் சுருக்கமாகத் திரும்பக் கூறுவதே சரிதகமாகும். தேவாரரங்களிலே 10 ஆவது அல்லது 11 ஆவதாக இடம் பெறும் முத்திரைக்கவியும் இதே போன்றதாகும். கலிப்பாவிலே சரிதகம் போல யப்பானிய சோக பாடல்களுக்கு ஹங்க (Hanka) என்றொரு உறுப்பு அமைகின்றது. ஹங்க என்பதை மொழிபெயர்ப்பின் “திரும்பக் கூறும் பா” என்று பொருள்படும். ஹிதொமரோவினுடைய சோக பாக்களிலே இடம் பெறும் ஹங்க பாக்கள் பெரும்பாலும் தங்க பா வடிவிலேயே அமைந்துள்ளன.

மன்யோசுவிலே இடம்பெறும் மூன்றாவது வகைப் பா செதோக என்பதாகும். இப் பா வடிவம் பின்வருமாறு அமையும்.

— — — — 5 — — — — — — — — 7  
— — — — — — — 7  
— — — — 5 — — — — — — — — 7  
— — — — — — — 7

தமிழிலுள்ள குறள் வெண்பாக்கள் இரண்டினை இணைத்தால் அமையும் பா வடிவம் போன்றதாக அமைகின்றது யப்பானிய செதோக பா வடிவம். இந்நாலிலே இடம் பெறும் மன்யோசு 2310 ஆம் பாடலை நோக்குக. அதனைப் பின்வருமாறு எழுத வேண்டும்.

கபொரோகி நொ (5) வக தொகொ நொ பெ நி (7)  
நகி-துது மொதொ ந (7)

ஒகி-வி-துது (5) கிமி நி கொபுரு நி (7)  
இநை-கதெ நகுநி (7)

## 5. பாப்புனைவு உத்திகள்:

மன்யோசப் பாப்புனைவு உத்திகளைனப் பலவற்றைக் குறிப்பிடலாம். மன்யோசப் பாடல்கள் பல வாய்மொழிப் பாடல்களாக இருந்து பின்னர் எழுத்து வடிவம் பெற்றுத் தொகுக்கப் பட்டவையாகையால் வாய்மொழிப் பாப்புனைவிலே சிறப்பாக இடம்பெறும் பண்பான் ஒரு சொல்லையோ சொற்றொடர்ரையோ மந்திரச் சொல் அல்லது மந்திரச் சொற்றொடர் போல உபயோகிக்கும் தன்மை இடம் பெற்றுள்ளது. கிரேக்க வீரயுகப் பாடல் களிலே, இடம் பெறும் இப்பண்பினைத் தமிழர்களுடைய சங்கப்பாடல்களுடன் ஒப்பிட்டுக் கலாநிதி க.கைலாசபதி (*Tamil Heroic Poetry, Oxford, 1968*) ஆராய்ந்துள்ளார். கல்லா என்னும் எதிர்மறைப் பெயரெச்சத் தொடர் 35 தடவைகள் சங்கப் பாடல்களிலே திரும்பத் திரும்ப உபயோகிக்கப் பட்டுள்ளது. (உ - ம் கல்லா இளைஞர், கல்லா மாந்தர், கல்லா மழவர், கல்லாக் கோவலர் ....) மன்யோசப் பாடல்களிலும் ஒரே சொற்றொடரைத் திரும்பத் திரும்ப உபயோகித்துள்ளனர். உதாரணமாக, புரு யுகி நொ (*Furu yuki no*) ‘வீழ் பனி போல்’ என்னும் தொடர் பின்வரும் பாடல்களிலே ஒரே பொருளிற் கையாளப்படுவதைக் காட்டலாம்.

“புரு யுகி நொ கெநப்”	மன்: 6 2 4
“புரு யுகி நொ யுகி நி வ”	மன்: 10 4 1
“புரு யுகி நொ கொநக்கு”	மன்: 2 3 4 7
“புரு யுகி நொ இதிசிரொகெழு”	மன்: 2 3 4 4
“புரு யுகி நொ சிரொகமி”	மன்: 3 9 2 2
“புரு யுகி நொ சொர நி கெநுபெகு”	மன்: 2 3 3 3
“புரு யுகி நொ உகெகு”	மன்: 2 3 4 8

மன்யோசப் பாடல்களிலே இடம் பெறும் உவமை, உருவக அலங்காரப் பண்புகளைக் குறிப்பதற்கு மரபுவழியாக உபயோகப்படுத்தப்படும் தொடர் மகுர கொதொப (Makura kotooba) என்பதாகும். இதனைத் தமிழிலே நேர் மொழிபெயர்ப்புச் செய்யின் ‘தலையணைச்’ சொற்றொடர்’ என அழையும். உதாரணமாகப் பின்வரும் பாடலடியை நோக்குக:

புயு கொமொரி பரு சுகு பந் வொ” (மன்: 1891)

இப்பாடலடியில் புய என்பது பனி அல்லது ‘பனிக்காலம்’ எனப் பொருள் படும். கொமொரி என்பது ‘மறைதல், நீங்குதல்’ எனப் பொருள்படும். பரு என்பது வேளிற் காலத்தைக் குறிக்கும். எனவே, புய கொமொரி (பனி மறையும்) என்னுந் தலையணைச் சொற்றொடர் பரு என்னுஞ் சொல்லுடன் இணைந்து பொருள்தரும். தொடர்ந்து வரும் சொல்லுடன் இணைந்து பொருள் தரும் சொற்றொடர்களை யப்பானியப் பாநால் வல்லார் ‘மகுர கொதோப’ எனக் கொண்டனர். பண்டைத் தமிழ்ப் பாடல்களிலும் இத்தகைய தொடர்கள் காணப்படுகின்றன. உதாரணமாகக் குறுந்தொகை 174 ஆம் பாடலின் முதலடி,

‘பெயன் மழை துறந்த புலம்புறு கடத்து’

என அமைந்துள்ளது. இங்குப் ‘பெயன் மழை துறந்த’ என்னுந் தொடர் ‘கடத்து’ என்னுஞ் சொல்லை அவாவி நிற்கிறது.

இன்னும் எண்ணங்களை, உணர்வுகளைப் புலப்படுத்தும் வகையிலே சில தலையணைச் சொற்றொடர்கள் இடம் பெறுகின்றன. ‘குசமகுர’ (Kusa makura) என்னும் தலையணைச் சொற்றொடர் தபி (tabi) என்னுஞ் சொல்லுடன் இணைந்து பல பாடல்களிலே மன்யோசுவில் இடம் பெற்றுள்ளது. குசமகுர என்பதை நேரடி மொழி பெயர்ப்புச் செய்யின் ‘புல் தலையணை’ என அமையும். தபி என்பது ‘பயணம்’ என்று பொருள் தருவது. எனவே, குச மகுர தபி என்னுந் தொடர் ‘புல் தலையணைப் பயணம்’ எனப் பொருள்படும். அக்காலத்திலே பயணஞ் செய்யும்போது இடையிலே தங்கிச் செல்வதற்கு சத்திரங்களோ அல்லது வசதியான தங்குமிடங்களோ யப்பானிலே இருக்க வில்லை. வழியிலே தங்கிச் செல்லும் போது புல்லையே தலையணையாகக் கொண்டு உரங்கவேண்டும். தன்னுடைய கைகளை இதுவரை காலமும் தலை யணையாகக் கொண்டு உரங்கிய கணவன் செல்லும் பயணத்திலே புல்லைத் தலையணையாகக் கொண்டுறங்கும் தனிமைத் துன்பங்களை அநுபவிக்கப் போகின்றானே எனத் துன்பப்படும் மனவியின் மனவுணர்வைப் புலப் படுத்துவதாக குசமகுர ‘புல் தலையணை’ என்னும் தலையணைச் சொற்றொடர் அமைகின்றது. சங்கப் பாடல்களிலே,

“நீரின் வைப்பிற் சுரனிறந் தோரே”

(குறு: 211)

“மாயிருஞ் சோலை மலையிறந் தோரே”

(குறு: 232)

“கோடுயர் பிறங்கன் மலையிறந் தோரே”

(குறு: 233)

எனப் பல தொடர்கள் இடம் பெற்றுள்ளன. பொருள் தேட்டத்திற் காகவோ வேறு கடமைகளுக்காகவோ பிரிந்து செல்லும் தலைமகன் போகின்ற வழியின் பயங்கரத்தைத் தலைவி எண்ணி ‘சுரன் இறந்தோர்’ அல்லது ‘மலை இறந்தோர்’ அல்லது ‘காடு இறந்தோர்’ என்று கூறுவது மரபாகவுள்ளது. இறந்தோர் என்னுந் தொடர் ‘பயணத்திலே

செல்பவர்' எனப் பொருள்படும். இற என்னும் வினையடி 'கடத்தல்' எனவும் பொருள் தரும். இவ்வுலகத்தைக் கடந்து மறு உலகிற்குச் செல்கின்ற 'இறத்தல்' என்னும் பொருளையுந் தரும். பயங்கரமான காடு, மலை, சுரம் ஆகியவற்றைத் தாண்டிச் செல்பவர் இவ்வுலகத்தையும் தாண்டிச் சென்று விடுவாரோ என்னும் அச்சமும் தலைவிக்கு 'இறந்தோரே' என்னுந் தொடரை உபயோகிக்கும்படி செய்துள்ளது. மன்யோசுவில் 'குச மகுர தமி' துண்பமிகு பயணம் என்பதைக் குறிப்பது போல சங்கப்பாடல்களிலும் காடுறந்தோர் அல்லது மலையிறந்தோர் என்னுந் தொடர் அச்சம் நிறைந்த பயணத்தை மேற்கொண்டுள்ளவர் என்னும் பொருளைத் தருவதாயுள்ளது.

ஒரே தொடர் இரு பொருள்களைத் தருவதாகவும் மன்யோசுவில் பாடல்கள் அமைந்துள்ளன. இத்தகைய தொடர் பெரும்பாலும் ஓர் ஊர்ப்பெயருடன் இணைந்திருக்கும். தொடர் புலப்படுத்தும் ஒரு பொருள் பாடற் பொருளுடன் இணைந்து அவ்வுரிமையுள்ள ஒரு பொருளைக் குறிப்பதாகவும், இன்னொரு பொருள் அவ்வுர் மக்கள் மரபு மரபாக அறிந்துள்ள ஒரு விடயத்துடன் தொடர் புள்ளதாகவும் அமையும். உதாரணமாகப் பின்வருந் தொடரை நோக்குக.

**“சிரநு பி துகுசி”** (மன்: 336)  
**“வியப்புறு தீ துகுசி”**

துகுசி (Tukusai) என்பது ஒரு வளைகுடா நகரத்தின் பெயராகும். இங்கு ஆண்டி வொருமுறை வியக்கத்தக்க வகையில் ஒரு தீச்சவாலை உண்டாவது வழக்கம். இது மரபு மரபாக துகுசி நகர்வாழ் மக்கள் அறிந்த விடயமாகும். இதனையே சிரநு பி துகுசி என்னுந் தொடர் ஒரு பொருள்நிலையில் புலப்படுத்துகின்றது. ஆனால், இதே தொடரை சிர நுபி துகுசி எனப் பிரித்தும் பொருள் கொள்ள வாய். சிர என்றால் வெண்மை; நுபி என்றால் பருத்தி, எனவே சிரநுபிதுகுசி என்னுந் தொடர் ‘வெண்பருத்தித் துகுசி’ என்றும் பொருள் தரும். இதுவே பாடற்பொருளின் தொடர்பு காட்டுவதாயமைந்துள்ளது. சிலேடை அணி கொண்ட தமிழ்ப் பாடல்களோடு இப்பண்பு ஒற்றுமைப்பட்டுள்ளது. மன்யோசுப் பாடல்களிலே இத்தகைய சிலேடைத் தொடர் மகுரகொதொப (தலையணைச் சொற்றொடர்)வினுள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனைச் சிறப்புப் பெயர் நிலை யிலே கூகெகொதொப (Kake-kotoba) என்றும் யப்பானிய பாவல்லுநர் குறிப்பிடுவதுண்டு. சங்க அகத்தினைப் பாடல்கள் கூற்றுக்களாக அமைவது போல மன்யோசுவிலும் பெரும்பான்மையான பாடல்கள் கூற்றுக்களாகவே அமைந்துள்ளன.

## 6. இயற்கையைப் பாடுதல்:

மன்யோசுப் புலவர்கள் இயற்கையை நன்கு அவதானித்துள்ளனர். யப் பானியர் இயற்கையின் அழகில் ஈடுபடுவதற்குக் காரணம் காலங்காலமாக தமிழாக்கம்: மனோன்மணி சண்முகதாஸ்

அவர்கள் செய்து வந்த இயற்கை வழிபாடு எனக் கூறலாம். மலை, மரம், ஆறு, வானம் ஆகியனவெல்லாம் யப்பானியருக்குக் கடவுளர்களே. கமி(Kami) என்னும் யப்பானியக் சொல் ‘கடவுள்’ எனப் பொருள்படும். யம நெரா கமி (மலைக் கடவுள்), கவ கமி (ஆற்றுக் கடவுள்) என்று இயற்கையின் தோற்றப்பாடுகளிலே முதலில் வியப்புணர்வு கொண்ட யப்பானியர், காலகத்தியில் அவற்றுடன் தம் வாழ்வினைப் பிணைத்துக் கொண்டனர். இயற்கைக்கும் மனிதனுக்குமிடையே நெருங்கிய தொடர்பு நீண்ட காலமாகவே இருந்து வந்துள்ளது. மன்யோசப் பாடல்கள் எழுந்த காலத்தில் இயற்கைத் தோற்றங்கள் சமய சிந்தனையுடன் மாத்திரமன்றி, மனித உணர்வுகளுடனும் இனங் காணப்பட்டன. இக்காலத்தில் இயற்கையின் அழகும், மாட்சியும் அதனோடு அன்பு கொள்ளவும், பார்த்து வியக்கவும் வழி வகுத்தன. மன்யோசப் புலவர்களுக்கு இயற்கையின் தோற்றப் பாடுகள் மனித உணர்வுகளின் எதிரொலிகளாகவும், மனிதனின் இன்ப, துன்ப உணர்வுகளைப் பிரதிபலித்துக் காட்டுவனவாகவும் அமைந்தன. கசுக வயலிலே இணைபிரியாது வாழும் உகுபிக்கப்பறவைச் சோடியிலே, அவை ஒன்றையொன்று பிரியும்போது ஏற்படுத்தும் அழுகையொலி, பிரிவிலே வாடும் காதலியின் அழுகை ஒலியோடு ஒற்றுமைப்பட்டதாக மன்யோசப் புலவருக்குத் தென்படுகின்றது (மன்: 1890). நாரையினது முதற்குரலைக் கேட்டு மலரும் கார்கால பகி (Fagi) மலர்பற்றியும் பாடியுள்ளார் (மன்: 2276). இங்கு இயற்கைப் பொருள்களுக்கிடையேயுள்ள தொடர்புநிலை வெகு நுணுக்கமாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.

## 7. மன்யோசக் கடவுளரும் சமய நம்பிக்கைகளும்:

மன்யோசவில் கொன்பியுசியனிசம் (Confucianism) புத்த சமயம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்ற போதும், பாடல்களிலே குறிப்பிடப்படும் கடவுளர்கள் யாவரும் யப்பானிய மரபு வழிச் சமயமாகிய சிந்தோ (Shinto)வைச் சார்ந்த வர்களே. மாமன்னரை விண்ணுலகக் கடவுளர்களின் தலைவியாகிய அமெதோச (Ame Terasu) வினது வழித்தோன்றல்களாக மதிக்கும் நடைமுறை இருந்ததை மன்யோசப் பாடல்கள் மூலமாக அறிய முடிகின்றது. இளவரசர் யுகே (Yuge) இறந்தபொழுது, அவர் மேகங்களுக்கப்பால் மறைந்திருப்பதாகக் கூறும் புலவர், இளவரசரைக் கடவுளெனவே கூறுகின்றார் (மன்: 205). பண்ணடைய யப்பானி யரது வழிபாட்டு மரபுகளைப் பற்றிப் பல பாடல்கள் தகவல்கள் தருகின்றன. மடை போடுதல், விரிச்சி கேட்டல் போன்ற பல நம்பிக்கைகளும் அக்காலத்திலே நடைமுறையிலிருந்துள்ளன. அவை பற்றிய குறிப்புகள் பாடல்களிலே உண்டு. புனித மரங்களை மக்கள் கைகளினாலே தொடுவது முறையன்று என்று ஒரு நம் பிக்கை இருந்துள்ளதை மன்யோச 517 ஆம் பாடல் காட்டுகின்றது. அப்பாட விலே “என்னுடைய கைகளாலே புனிதமரத்தைச் சிலவேளை தொடவங் கூடும்.

ஆனால், நீ பிறன் ஒருவனின் மனையாள் என்றபடியால், உன்னை நான் தொடவே முடியாது’’ எனக் கூறப்பட்டுள்ளது. கடவுளர்க்கு மட்ட போடும் பெண்ணொருத்தி “கடவுளர்களே மலைகளிலே உள்ள புனித மரங்களிலே வெண்கொடிகள் கட்டுகிறேன்; மட்டப்பண்டங்கள் கொண்ட தாழிகளை மண்ணிலே நிறுத்தி வைக்கிறேன். மூங்கிலாற் செய்த மணிகளைக் கோர்வை செய்கிறேன். முழங்கால்களை மடித்து நிலத்திலே வீழ்கிறேன். ஆடையாலே போர்த்திக் கொண்டு நிற்கும் நான் மிகவும் பணிவுடன் உங்களிடம் கேட்பது “என்னுடைய காதலனை நான் சந்திக்க மாட்டேனா? என்பதேயாகும்.” (மன: 379). இப்பாடல் தெளிவாக யப்பானியரது பண்டைய வழிபாட்டு நடை முறையை நன்கு விளக்கிக் காட்டுகிறது.

கடவுளை நிந்தித்துப் பாடும் பாடல்களும் மன்யோசவிலே காணப் படுகின்றன. பாடல் 558இல் தன்னுடைய காதலியைச் சந்திப்பதற்கு உதவி செய்யாத காரணத்தினால், கடவுளுக்குக் காணிக்கையாகக் கொடுத்த மந்திரச் சீலையினைத் திருப்பி எடுக்கப் போவதாக ஒரு காதலன் கூறும் செய்தி குறிப் பிடப்பட்டுள்ளது. இவ்வுலகத்திலே எல்லாவற்றையும் அநுபவித்துவிட வேண்டுமென ஒரு மன்யோசப் புலவர் ஆசைப்படுகிறார். “இவ்வுலகிலே இன்பமாக வாழ முடியுமென்றால், அடுத்த உலகிலே பறவையாய்ப் பிறந்தாலென்ன, புழுவாய்ப் பிறந்தாலென்ன?” (மன: 348) என்று பாடும் போது புலவர் புத்த சமய மறுபிறவிக் கோட்பாடுபற்றி அறிந்திருப்பதை உணரமுடிகின்றது. ஆனால், மறுபிறவியைத் துச்சமாக மதித்து, இப்பிறவியை இன்பமாகக் கழித்தல் என்னும் கருத்து புத்த சமயக் கோட்பாட்டுக்கு எதிரானதாகும். மன்யோசப் புலவருடைய கூற்று “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்னுஞ் சம்பந்தருடைய கூற்றுடனும், “இச்சவை தவிர யான் போய் இந்திர லோகமானும் அச்சவை பெற்றுநும் வேண்டேன்” என்னும் தொண்டரடிப் பொடியாழ்வார் கூற்றுடனும், “மனித்துப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே” என்னும் அப்பர் கூற்றுடனும் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றது.

## 8. மன்யோசக் கால மக்கள் வாழ்வு:

மன்யோசப் பாடல்களிலே மக்கள் வாழ்க்கை நிலை பற்றிய செய்திகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அக்கால மக்கள் பருத்தி, பட்டு முதலியவற்றால் ஆன உடைகளை அணிந்தனர். உடைகளுக்குப் பல்வேறு நிறங்களுட்டினர். பொது வாகப் பொதுமக்கள் வெள்ளைநிற ஆடையையே அணிந்தனர். அவைக்களத் துடன் தொடர்புடையவர்கள் அவரவர்களுடைய பதவி நிலைக்கேற்பப் பல்வேறு நிற ஆடைகளை அணிந்தனர். கைகளுக்குக் கடகங்களும் தோள்களுக்கு வளைகளும் பெண்கள் பூண்டனர். அதைவிடப் பல்வேறு மணிகளையும் ஆபரணங்களாக அணிந்தனர். ஆண்கள் தலைமயிரை இருபக்கமாகப் பிரித்துக்

கொண்டைகளாகக் கட்டுவர். சிலவேளை உச்சியிலே ஒரே கொண்டையாகக் கட்டுவதும் வழக்கம். பெண் குழந்தைகள் மயிரை நீளமாக வளர்த்துப் பின்னாலே விடுவர். மனம் செய்யும் பருவம் வந்தவுடன் மயிரை மேலே தூக்கி அலங்கார மாக முடிந்துவிடுவர். ஆண்களும் பெண்களும் தலையிலே அழகான பூக்களை யும், பன்னிறமான இலைக் கொத்துக்களையும் அணியும் வழக்கமும் இருந்தது.

நெல்லரிசிச் சோறு முக்கிய உணவாயிருந்தது. தினை போன்ற வேறு தானியங்கள் உப உணவாயிருந்தன. பல்வேறு வகையான மரக்கறி வகைகள், மீன், இறைச்சி ஆகியவற்றையும் உண்டனர். நாட்டு வாழ்க்கை நகரவாழ்க்கை யிலிருந்து வேறுபட்டதாக அமைந்தது. நாட்டுப் பெண்களுடன் நகரப் பிரபுக்கள் தொடர்பு கொண்டிருந்தனர். விரிச்சி கேட்கும் வழக்கமும் பெண்களிடையே இருந்தது. “இன்று மாலை விரிச்சியில், நீ இன்றிரவு வருவாயென்று உணரப் பட்டது. ஆனால், நீயோ இன்றிரவுமே வரவில்லை” (மன: 3469) என ஒரு பெண் ஏங்குகிறாள். “மாலை விரிச்சி” என்பது பின்னேர வேளையில் முச் சந்தியில் வழிப்போக்கர்கள் பேசிச் செல்லும் சொற்களைக் கேட்டு, அவற்றி விருந்து தான் நினைத்த காரியம் கை கூடுமோ, அல்லது கை கூடாதோ என ஊகிக்கும் ஒரு நம்பிக்கையின் நடைமுறையாகும். இத்தகைய கிராமிய வாழ்க்கையின் பண்பாட்டு நிலைகளோடு நாட்டிலே நடைபெற்ற பல்வேறு வகையான விழாக்கள், கொண்டாட்டங்கள் பற்றிய குறிப்புகளும் மன்யோசப் பாடல்களிலே இடம் பெற்றுள்ளன. நாட்டுப் பற்றும் பல பாடல்களிலே புலப்படத்தப் பட்டுள்ளது. “பல தீவுகளையுடைய யமதொ நாடே! நீ உன் மொழியின் ஆன்மாவாலே பாதுகாக்கப்படும் நாடுதான். உண்மையான மகிழ்வுடனும் செழிப்புடனும் இருப்பாயாக” என்னும் பொருள் தரும் பாடல் இதனை நன்கு விளக்கும்.

தமிழருடைய சங்கப் பாடல்களிலே காதலும் வீரமும் சிறப்பிடம் பெறுவது போன்று மன்யோசப் பாடல்களிலும் அவை சிறப்பிடம் பெற்றுள்ளன. வீரப் பாடல்கள் பெரும்பாலும் அரசுக்கு வீரர்கள் விசுவாசமாக இருந்த பண்பினையே எடுத்துக்காட்டுகின்றன. மன்யோச 4373ஆம் பாடல், “எங்கள் மாமன்னரின் கேட்யமாகச் செல்லும் நான் இன்று தொடக்கம் வீடு நோக்கித் திரும்பவே மாட்டேன்” எங்க் கூறுவதாக அமைந்துள்ளது. ஒபெகுமொ வீரர்களுடைய குடியின் மூத்த தலைவனுடைய வீரம் எப்படிப்பட்டதென 30 அடிகள் கொண்ட நெடும் பாட்டு (மன: 4465) விவரிக்கின்றது. இப்பாடல் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புறநானுற்றுப் புலவர் பாடிய பாடலோடு உணர்வுநிலையிலே ஒற்றுமைப்பட்டுள்ளது. மன்யோசத் தலைவி ஒருத்தி “எங்கள் மாமன்னரின் ஆணையை ஏற்று, கடலிலே படகுகளுக்கு முன்னே படகினை நடத்திச் செல்வவரே! வீரனுடைய இதயம் உடையவராக உங்களது இலக்கினைத் துரிதமாகவும் பாதுகாப்பாகவும் அடைந்து,

கடமை முடிந்தவுடன் துன்ப நிகழ்வு எதுவுமின்றிப் பாதுகாப்பாக வந்து சேர்க்” (மன்: 4331) என்று வேண்டுகிறாள். கடமைக்குச் செல்லும் வீரனை நினைந்து துன்பப்படும் மன்யோசத் தலைவிகள் பலர் பாடல்களிலே குறிப்பிடப்படுகின்றனர். அம்பறாத் தூணியைத் தோளிலே தொங்கவிட்டு வெளியே செல்லும் வீரனை நினைந்து ஒரு தலைவி துன்பப்படுவதை 4332 ஆம் பாடல் காட்டுகின்றது. இன்னொரு பாடலில் (மன்: 3486) “துன்பப்படும் என் பெண்ணே! என்னைப்போல இன்னொரு வீரன் என்றொரு பேச்செழுந்தால், வில்லினை வளைத்து நாணேற்றி அவனை உடனடியாக வென்றிருப்பேன். (ஆனால் உன்னை வெல்லமுடியாமல் இருக்கின்றதே!).” என்று கூறுகிறது. காதற் பாடல்கள் பற்றிய விளக்கம் பின்னர் தரப்படும்.

## 9. மன்யோச மொழிபெயர்ப்பு:

மேலைத்தேய மொழிகளிலே மன்யோச மொழி பெயர்ப்பு 19 ஆம் நூற்றாண்டிலேயே ஆரம்பித்துவிட்டது. 1834 ஆம் ஆண்டில் கிளாப்ரோத் (Klaproth) என்பவர் பிரான்சிய மொழியிலே மன்மோசத் தொகுதியிலுள்ள கடைசிப்பாடலை (4516) மொழி பெயர்த்துவள்ளார். 1871 இல் வியோன் டி ரோஸ்னி (Leon de Rosny) என்னும் பிரான்சிய அறிஞர் வெளியிட்ட Anthologie Japanoise என்னும் நூலில் பிரான்சிய மொழியில் பெயர்க்கப்பட்ட 9 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒஸ்ரிய அறிஞர் ஒகஸ்ற் பிஸ்மயர் (August Pfizmaier 1808-1887) Proceedings of the Imperial Academy of Vienna என்னும் பிரசரத்தில் 200 மன்யோசப் பாடல்களை மொழி பெயர்த்து வெளியிட்டார். 1880 இல் பசில் ஹோல் சேம்பலெயின் (Basil Hall Chamberlain) வெளியிட்ட Classical Poetry of the Japanese என்னும் நூலில் ஆங்கிலத் தில் மொழிபெயர்க்கப்பட்ட சில பாடல்கள் இடம் பெறுகின்றன. 1897 இல் தோமித்சு ஒகசகி (Tomitsu Okasaki) என்னும் யப்பானியர் ஸைப்ளிக் (Leipzig) பல்கலைக்கழகத்திற்கு மன்யோச பற்றி எழுதிச் சமர்ப்பித்த கலாநிதிப் (அறிஞர்/ முனைவர்) பட்ட ஆய்வேட்டிலே பல பாடல்களை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்துவள்ளார். 1927 இல் அல்பிரட் லொரென்ஸென் (Alfred Lorenzen) என்பவர் ஹிதொமரொவினுடைய எல்லாப் பாடல்களையும் ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டார். 1935 இல் Three Hundred Manyo Poems என்னும் நூலைப் பேராசிரியர் தெத்சூ ஒகத (Tetsuo Okada) வெளியிட்டார். இந்நூலில் 300 பாடல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பேராசிரியர் அசதரோ மியமொரி (Asatarō Miyamori) Masterpieces of Japanese Poetry-Ancient and Modern என்னும் நூலை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். இதில் முதலாம் தொகுதியில் மூன்றில் ஒரு பங்கு, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மன்யோசப் பாடல்கள் கொண்டது. 1940 இல் ஆயிரம் மன்யோசப் பாடல்களின் ஆங்கில மொழி

பெயர்ப்புக் கொண்ட ஒரு தொகுதி *The Nippon Gakujutsu Shinkōkai* என் னுங் குழுவினாலே வெளியிடப்பட்டது. யப்பானியல் அறிஞர் பேராசிரியர் தொன்ல்ட் கீன் (Donald Keene) இதற்கு ஓர் ஆராய்ச்சி முன்னுரை வழங்கி யுள்ளார்.

மன்யோசுப் பாடல்கள் எல்லாவற்றையும் ஆங்கிலத்திலே மொழி பெயர்த்த பெருமை டச்சு அறிஞராகிய டாக்டர் ஜே.எல். பியர்சன் (Dr.J.L. Pierson) அவர்களையே சாரும். 1930இல் தொடங்கிய இவருடைய மொழிபெயர்ப்பு வேலைகள் 1969 வரை தொடர்ந்தன. 1963இல் மன்யோசுத் தொகுதியின் 20ஆம் புத்தகம் வெளியிடப்பட்டது. 1964இல் மன்யோசுவில் இடம்பெறும் எல்லா மகுரகொதொப (தலையணைச் சொற்றொடர்)களும் நிரைப்படுத்தப் பட்டு ஒரு தொகுதியாக வெளியிடப்பட்டது. 1969இல் மன்யோசுப் பாடல் களிலே இடம்பெறும் சகல சொற்களினதும் அட்டவணை ஒரு தொகுதியாக வெளியிடப்பட்டது. பாடல்களை ஆங்கிலத்திலே மொழிபெயர்த்தது மாத்தீர மன்றிப் பாடபேதங்கள், இலக்கணக் குறிப்புகள், பல்வேறு யப்பானிய உரையாசிரியர்களது வேறுபட்ட விளக்கங்கள், தலையணைச் சொற்றொடர் விளக்கங்கள் ஆகியவற்றையும் சேர்த்துள்ளார். டாக்டர் பியர்சனுடைய முயற்சிக்கு நிராக இதுவரை மன்யோசு மொழிபெயர்ப்புத் தொடர்பாக வேறெந்த நூலும் வெளிவரவில்லை என்றே கூறலாம்.

யப்பானிய அறிஞர் எச்.எச். ஹோண்டா 1967இல் மன்யோசுப் பாடல்கள் எல்லாவற்றையும் ஆங்கிலத்திலே மொழிபெயர்த்து வெளியிட்டார். நகநிசி சுகமு (Nakanishi Sushumu) என்பவர் மன்யோசுப் பாடல்களை மொழிபெயர்த்துள்ளார். அதன் முதல் தொகுதி 1978இல் வெளியிடப்பட்டது. Ian Hideo Levy 1971இல் மன்யோசுப் பாடல்களை மொழி பெயர்க்கத் தொடங்கினார். முதல் 906 பாடல்களைக் கொண்ட ஒரு தொகுதி 1981இல் வெளியிடப்பட்டது. கடைசியாக வெளிவந்த மன்யோசு ஆங்கில மொழிபெயர்ப்பு 1991இல் வெளியிடப்பட்டது. யப்பானில் கந்த பல்கலைக்கழக பேராசிரியர் சக தெருஒ (Suga Teruo) மன்யோசுப் பாடல்கள் முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பியர்சன் போன்று எல்லா யப்பானியத் தொடர்களையும் இவர் ஆங்கிலத்தில் தரவில்லை. ஆங்கிலமொழிபெயர்ப்பு மரபுக்குள் அடங்காத பல யப்பானியப் பெயர்களையும், தொடர்களையும் ஆங்கில எழுத்துகளிலேயே மட்டும் தந்துள்ளமை இவரது மொழிபெயர்ப்பிலே காணப்படும் புதுமையாகும். தமிழ் மொழியிலே இதுவரை மன்யோசுப் பாடல்கள் மொழி பெயர்க்கப்படவில்லை. இத்துறையில் இந்நூலே முதல்முயற்சியாக அமைவதால் இம்மொழிபெயர்ப்புப் பற்றிச் சிறிது விரிவாகக் கூறவேண்டியுள்ளது.

## 10. தமிழில் மன்யோச:

மன்யோசப் பாடல்களிலே 155 பாடல்கள் மட்டுமே இந் நூலில் மொழி பெயர்த்துத் தரப்பட்டுள்ளன. மன்யோசப் பாடல்கள் முழுவதையும் தமிழுக்குப் பெயர்ப்பதே என்னுடைய நோக்கமாகும். அப் பெருமூயற்சியின் ஒரு சிறுதுளி நிலையே இந்நூலாகும். இப்பாடல்களைத் தமிழ்நிர்க்கள் படிப்பதன் மூலம், யப்பானிய பழைய இலக்கியப் பாடல்களை ஓரளவுக்கு அறிந்து கொள்ள உதவுமென நம்புகிறேன்.

மொழி பெயர்க்கப்பட்டுள்ள பாடல்கள் யாவும் மன்யோச பத்தாம் தொகுதியைச் சேர்ந்தவையாகும். எல்லாப் பாடல்களும் காதல் உணர்வு பற்றியவையே. எம்முடைய சங்கத் தமிழ் அகத்தினைப் பாடல்களிலே சொற் சுருக்கம், உணர்ச்சிப் புலப்பாடு, உள்ளுறை உவமம் ஆகியன அமைந்திருப்பது போன்று மன்யோசக் காதல் பாடல்களும் அமைந்திருப்பதால், தமிழ்ச் சுவைஞர் கள் அவற்றை இலகுவாக விளங்கிக் கொள்வார்கள் எனக் கருதி, இம் முதல் முயற்சியிலே காதற் பாடல்கள் மொழி பெயர்ப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. தமிழ் அகப்பாடல் மரபுக்கும் மன்யோசக் காதற் பாடல்களின் மரபுக்குமிடையே காணப்படும் ஒற்றுமையிலை விரிவாக எழுதப்பட வேண்டியது. இங்கு விரி வஞ்சி சுருக்கமாகத் தரப்படுகின்றது.

1. தமிழிலக்கியப் பாடல்களிலே வருகின்ற கூற்றுநிலையாகவே மன்யோச விலும் உணர்வுகள் விளக்கப்பட்டுள்ளன. தமிழ் அகப்பொருள் மரபின் முக்கிய பாத்திரங்களான தொழி, தலைவன், தலைவி, கண்டோர், நற்றாய் என்பவற்றோடு ஒற்றுமைப்பட்ட பாத்திரநிலைகளும் மன்யோசப் பாடல் களில் அமைந்துள்ளன.
2. பாத்திரங்களின் உணர்வுகளும், கூற்றுகளும் சங்கப்பாடல்களைப் போன்று இயற்கைப் பகைப்புலத்தோடு இணைத்துக் கூறப்பட்டுள்ளன.
3. காதலர் உணர்வுகள் புலப்படுத்தப்படும் போது யப்பானிய மக்களது பிரதேச வாழ்வு நெறியும் பண்பாடுகளும் பொதிந்து வைக்கப்பட்டுள்ளன.
4. காதலன் பிரிந்து செல்கின்ற வழி, வழியின் இடர்கள், திரும்பிவரும் காலநிலை, காதலியின் காத்திருப்புநிலை, அவள் பிரிவுத் துயர்நிலை, தாய்மார்களின் கண்டிப்பு, ஊரலர் என்பன விளக்கப்படுந்தன்மை சங்கப் பாடல்களோடு பெரிதும் ஒற்றுமையுடையது.
5. வேறுபட்ட பிரதேசங்களில் வாழுகின்ற ஆண் பெண் தொடர்பு நிலையும், விளைவுகளும், சமூக நிலையிலே ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வு நடத்துவதற்கான அடிப்படையான நடைமுறைகளின் தன்மைகளை விளக்கும் நிலைகளும் ஒற்றுமைப்பட்டுள்ளன.

- திருமணமான ஒருத்தியை ஆண் விரும்பும் நிலை.
- பெண்கள், பொருள் தேட்டம், தூது, பகை என்ற நிலைகளிலே பிரிந்த காதலர்கள் திரும்பி வரும்வரை பிரிவை ஆற்றியிருத்தல்.
- பிரிவு நிலையை இயற்கைக் காலநிலையோடு இணைத்து விளக்கல்.
- ஆணும் பெண்ணும் துளைர பரிமாறிக் கொள்ளல், மலை, ஆறு, கடல், மரம் என்பவற்றை முன்னிறுத்திச் துளைர செய்தல்.
- தெய்வ நம்பிக்கையையும், தெய்வ மடை போடும் நிலையையும் விளக்கல், தமது காதல் நிறைவேறி, இருவரும் ஒன்று சேர்வதற்கு ஏதாவது இடையூறு நேரின் தெய்வமடை போடுவதாக வாக்குறுதி செய்தல், மரம், மலை, ஆறு, கடல், வான் போன்ற இயற்கைச் சக்திகளை வழிபட்ட சங்ககாலத் தமிழருக்கும் யப்பானிய மக்களுக்கும் இருந்த ஒற்றுமைப் பண்புகள்.
- நிலங்களின் தன்மைக்கேற்ற மக்களின் வாழ்க்கைமுறை, நடைமுறைகள் வேறுபட்டிருப்பதை விளக்கல், பயிர்ச்செய்கை, மீன்பிடி, வேட்டை, அரசகாரியம் என அவரவர் வாழுகின்ற நிலத் தன்மைக்கேற்ற தொழில் முறைகளுடன் இயங்கிக் கொண்டிருந்த மக்களின் உணவு, உடை, உறை யுள், ஏனைய பழக்க வழக்கங்களிலும் வேறுபாடிருந்ததை விளக்கல்.

யப்பானிய மன்னோசுப் பாடல்கள் பெரும்பாலும் 5-7-5-7-7 என்ற வடிவிலேயே அமைந்துள்ளன. மொழி பெயர்ப்புக்கு எடுத்துக் கொண்ட பாடல்களில் ஒன்றைத் (மன்: 2310) தவிர ஏனையவை இவ்வடிவிலேயே அமைந்துள்ளன. தமிழிலும் இப்பாடல்கள் அதே வடிவத்திலேயே மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. பாடலிலுள்ள உயிர் எழுத்துகளை அல்லது உயிர்மெய்யெழுத்துகளை எண்ணினால் 5-7-5-7-7 என்ற அடிப்படையிலமைந்த தொடர்களாக அமையும். உதாரணமாக இந்நாலிலுள்ள முதலாவது பாடலை நோக்குக.

யப்:	கசக நொ நொ	(5 உயிர்மெய்கள்)
	தொமொ உகுபிச நொ	(7 உயிர் + உயிர்மெய்கள்)
	நகி வகரெ	(5 உயிர்மெய்கள்)
	கபெரிமச ம மொ	(7 உயிர்மெய்கள்)
	ஒமொபொசெ வரவொ!	(7 உயிர் + உயிர்மெய்கள்)
தமி:	கசக வயல்	(5 உயிர்மெய்கள்)
	இணை உகுபிசவின்	(7 உயிர் + உயிர்மெய்கள்)
	அழும் பிரிவு	(5 உயிர் + உயிர்மெய்கள்)
	திரும்பிடு வேளையும்	(7 உயிர்மெய்கள்)
	நினையாயோ என்னையே	(7 உயிர் + உயிர்மெய்கள்)

தமிழ் யப்பானிய மொழி ஒப்பீட்டாய்வின் தொடர்பாகவே இம்மொழி பெயர்ப்பு முயற்சியும் தொடங்கியது. எனவே, இரு மொழிகளுக்கும் இடையே யுள்ள இலக்கண ஒற்றுமைகளை வெளிப்படுத்தவும் இம்மொழி பெயர்ப்பு உதவலாம் எனவும் எண்ணப்பட்டது. யப்பானிய இடைச்சொல் நொ (no) உடைமைப் பொருளிலும், உவமைப் பொருளிலும், எழுவாய்ப் பொருளிலும் உபயோகப்படுத்தப்படும். இடைச்சொல் நி (ni)யும் உடைமைப் பொருள், உவமைப் பொருள், எழுவாய்ப் பொருள் ஆகியவற்றினை உணர்த்தும். ஒரு பெயர்ச்சொல்லுடன் நொவரின் அதைத் தொடர்ந்து இன்னொரு பெயர்ச்சொல் மட்டுமே யப்பானிய மொழியில் வரும். ஆனால், நி வரின் அதைத் தொடர்ந்து வினைச் சொல்லே வரும். தமிழிலே இவ்விரு இடைச் சொற் களுக்கும் நிகராக இன் இடைச்சொல் அமையும். இம்மொழி பெயர்ப்பிலே பெரும்பாலான இடங்களில் யப்பானிய நொ, நி இடைச் சொற்களுக்கு நிகராக இன் இடைச்சொல்லே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. சில இடங்களிலே உடைமைப் பொருளைக் குறிக்க அது உருபும், உவமைப் பொருளைக் குறிக்க போல்/போல இடைச்சொல்லும் உபயோகிக்கப்பட்டுள்ளன. யப்பானிய மொ (mo) மு (mu) இடைச் சொற்கள் தமிழ் உம் இடைச்சொல் போன்றவை. அது என், சிறப்பு, எச்சம் போன்ற பொருள்களைத் தரும் இடைச் சொல்லாகப் பயன்படும் போது யப்பானிய மொ இடைச் சொல்லுக்கு ஒப்பாகும். வரும், கானும் போன்ற வினைகளின் ஈறாக வரும் போது யப்பானிய மு இடைச் சொல்லுக்கு ஒப்பாகின்றது. யப்பானிய க பழந் தமிழ் இடைச் சொல்லாகிய கொல் என்பதற்கு இணையானது. பாடல்களிலே சில இடங்களில் இப் பழந்தமிழ் இடைச்சொல் கையாளப் பட்டுள்ளது. ஐயத்தை அடிப்படையாகக் கொண்ட இவ்வினாவிடைச் சொல் கொல்லோ/கொலோ (கொல்+ஒ) எனவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மன்யோச தொகுதிகளின் ஏனைய பாடல்களையும் தமிழிலே மொழி பெயர்த்து வெளியிடும் எண்ணம் உண்டு. இந்நாலினைத் தொடர்ந்து அதை விரைவில் வெளிவரச் செய்வது மன்யோச பற்றிய ஆய்வினைத் தமிழிலே செய்ய விரும்புவோருக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். இன்னும் தமிழ்-யப்பானிய உறவு பற்றிய ஆய்வுக்கும் சான்றாக அமையும். பழைய காலத்து வாழ்க்கை நடைமுறைகளை எல்லோரும் அறியவும் வாய்ப்பேற்படும். அம் முயற்சியும் கை கூட இறையருளே துணை செய்யும்.

மன்யோக: 1890

கசக நொ நொ  
தொமொ உகுபிசு நொ  
நகி வகரெ  
கபெரிமசு ம மொ  
ஓமொ பொசெ வரெவொ!

*Kasuga no no  
Tomo ugufisu no  
Naki wakare  
Kaferimasu ma mo  
Omotose ware wo!*

கசக வயல்  
இணை உகுபிசுவின்  
அழும் பிரிவு  
திரும்பிடு வேளையும்  
நினையாயோ என்னையே!

(உகுபிசு - பறவையின் பெயர்)

மன்யோக: 1891

புயு கொமொரி  
பரு சகு பந் வொ  
தவொரி மொதி  
தி தபி நொ ககிரி  
கொபி வதரு கமொ!

*Fuyu gomori.  
Faru saku fana wo  
Tawori moti  
Ti tabi no kagiri  
Kofi wataru kamo!*

புகார் மறையும்  
வேனிலில் அலர் மலர்  
பறித்து வைத்தே  
ஆயிரஞ் செலவிடை  
காதல் கழியுங் கொலோ!

('புகார் மறையும்' இப்பாடலில்  
தலையணைச் சொற்றொடராகும்.  
பனிக்காலம் மறையும் வேனில்  
எனப் பொருள் தரும்.  
செலவு - பிரிந்து பயணம் போதல்.)

மன்யோக: 1892

பரு யம நொ  
கிரி நி மதொபெரு  
உகுபிசு மொ  
வரெ நி மசரிதெ  
மொநொ ஓமொபமெ ய!

வேனில் மலையின்  
புகார் வழிமயங்கு  
உகுபிசுவும்  
என்னினும் உயர்ந்ததோர்  
பொருளை எண்ணியதே

*Faru yama no  
Kiri ni madoferu  
Ugufisu mo  
Ware ni masarite  
Mono omofame ya!*

(புகார் - பனிப்புகார்  
பொருள் - துள்பநினைவு)

மன்யோக: 1893

இதெதெ மிரு  
முகபி நொ வொக நி  
மொதொ சிகெகு  
சகிதரு பந் நொ  
நரசுப யமசி

*Idete miru  
Mukafi no woka ni  
Moto sigeku  
Sakitaru fana no  
Narazufa yamazi*

புறத்தே காணும்  
எதிர்ப்படு குன்றிலே  
காம்பில் அடர்ந்து  
அலரந்திட்ட மலரின்  
பழாதெனினும் விடேன்.

(மலரின் - மலரைப் போல)

மன்யோக: 1894

கசமி தது  
பரு நொ நகபி வொ  
கொபி குரசி  
யொ நொ புகே நுரெப  
இமொ நி அபெரு கமொ!

*Kasumi tatu  
Faru no nagafi wo  
Kofi kurasi  
Yo no fuke nureba  
Imo ni aferu kamo!*

புகார் உயரும்  
வேளிலின் நீள்நாளினை  
காதலில் போக்கி  
இரவு ஆழமாயிடின்  
காதலியைக் காண்பேனே!

(புகார் - பளிப்புகார்  
நீள்நாள் - நீண்ட பகற்பொழுது)

மன்யோக: 1895

பரு சரெப  
மது சகிகுச நொ  
சகிகு அரப  
நொதி நி மொ அபமு  
நகொபி சொ வகிமொ

*Faru sareba  
Madu sakikusa no  
Sakiku araba  
Noti ni mo afamu  
Nakofi so wagimo*

வேளில் வந்திடின்  
தோன்றிடு சகிகுச  
நல்லுாழ் இருப்பின்  
மீண்டுமே கண்டிடுவோம்  
நலியேல் என்காதலி.

(சகிகுச - ஒரு செடியின் பெயர்)

மன்யோக: 1896

பரு சரெப  
சிதரி யந்கி நொ  
தொவொவொ நி மொ  
இமொ ப கொகொரொ நி  
நொரி நி கெரு கமொ!

*Faru sareba  
Sidari yanagi no  
Towowo ni mo  
Imo fa kokoro ni  
Nori ni keru kamo!*

வேனில் வந்திடின்  
சாய்ந்திடு யந்கியின்  
சாவினிலும்  
காதலி என் உள்ளத்தில்  
எறி இருந்திடுவன்!

(யந்கி - ஒரு செடியின் பெயர்)

மன்யோக: 1897

பரு சரெப  
மொக நொ குச குசி  
மியெச தொமொ  
வரெ வ மியரமு  
கிமி க அதரி வொப.

*Faru sareba  
Mozu no kusa guki  
Miyezu tomo  
Ware wa miyaramu  
Kimi ga atari woba.*

வேனில் வந்திடின்  
புல்புகு மொகவினைக்  
காணாவிடினும்  
யானே காண்பேனாயினேன்  
நின் உறையுள் பக்கமே.

(மொக - ஒரு பறவையின் பெயர்.  
இப்பறவை முட்டையிடுவதற்காகப்  
புற்பற்றைக்குள் புகும் பழக்கம்  
உடையதென்பர்.)

மன்யோக: 1898

கபொ தொரி நொ  
ம நகு சிப நகு  
பரு நொ நொ நொ  
குச நெ நொ சிகெகி  
கொபி மொ சுரு கமொ!

*Kafo dori no  
Ma naku siba naku  
Faru no no no  
Kusa ne no sigeki  
Kofi mo suru kamo*

கபொ பறவை  
இடைவிடாக் குரலின்  
வேனில் வயலின்  
புல் வேரினும் நெருங்கிக்  
காதல் செய்திடுவேனே!

(கபொ - ஒரு பறவையின் பெயர்)

யப்பானிய மன்யோகப் பாடல்கள்

மன்யோக: 1899

பரு சரெப  
உ நொ பந் குதசி  
வக கொயெசி  
இமொ க ககி ம வ  
அரெ நி கெரு கமொ!

வேனில் வந்திடின்  
'உ'வின் மலர் சிதறி  
நான் கடந்திட்ட  
காதலி வேலியிடைச்  
சிதைந்தனவாகுமே!

*Faru sareba*  
*U no fana gutasi*  
*Waga koyesi*  
*Imo ga kaki ma wa*  
*Are ni keru kamo!*

(உ - ஒரு வகைச் செடி)

மன்யோக: 1900

உ மெ நொ பந்  
சகி திரு சொநொ நி  
வரெ யுகமு  
கிமி க துகபி வொ  
கத மதி கதெரி.  
  
உமெ மலரின்  
அலர் சிதறு பொழில்  
நான் போக வேணும்;  
உன்னுடைய செய்தியை  
நோக்கியே காத்திருப்பேன்.

*Ume no fana*  
*Saki tiru sono ni*  
*Ware yukamu*  
*Kimi ga tukafi wo*  
*Kata mati gateri.*

மன்யோக: 1901

புதி நமி நொ  
சகெரு பரு நொ நி  
படு குச நொ  
சித யொசி கொபிப  
பிசசிகு மொ அரமு.  
  
புதியின் மலர்  
அலர் வேனில் வயவில்  
படஞும் புல்லின்  
வேர்போலக் காதலது  
காலமும் நீண்டிடுமே.

*Fudi nami no*  
*Sakeru faru no ni*  
*Fafu kuzu no*  
*Sita yosi kofiba*  
*Fisasiku mo aramu.*

(புதி - ஒரு வகைக் கொடி)

மன்யோக: 1902

பரு நொ நொ நி  
கசுமி தநபிகி  
சகு பந் நொ  
ககு நரு மதெ நி  
அபநு கிமி கமொ.

*Faru no no ni  
Kasumi tanabiki  
Saku fana no  
Kaku naru made ni  
Afuru kimi kamo.*

வேனில் வயலில்  
புகார்ப் படை படியும்;  
அலரும் மலர்  
கனிந்திடு வரையில்  
காண்பேனோ உன்னையும்.

மன்யோக: 1903

வக செகொ நி  
வக கொபுரகு வ  
ஒகு யம நொ  
அசிபி நொ பந் நொ  
இம சகரி நரி!

*Waga seko ni  
Waga kofuraku wa  
Oku yama no  
Asibi no fana no  
Ima sakari nari!*

என் தலைவனில்  
என் காதல் விருப்பமே  
ஓரு மலையின்  
அசிபி மலர் போல  
இப்போ மலர்ந்திட்டதே!

மன்யோக: 1904

உமெ நொ பந  
சிதரி யநகி நி  
வொரி மஜிபெ  
பந் நி மதுரப  
கிமி நி அபமு கமொ.

*Ume no fana  
Sidari yanagi ni  
Wori majife  
Fana ni maturaba  
Kimi ni afamu kamo*

உமெயின் மலர்  
உதிர் யநகியுடன்  
பறித்துச் சேர்த்து  
மலர் மடையிட்டேனே  
உன்னையே சேர்ந்திடுமோ

யப்பாளிய மன்யோகப் பாடல்கள்

மன்யோக: 1905

வொமிநபெசி  
சகு நொ நி ஒபுரு  
சிரதுதுசி  
சிரநு கொதொ மொதி  
இபளசி வக செ.

வொமிநபெசி  
அலர் வயலில் தோன்றும்  
வெண் மலரே போல்  
அறியாப் பொருள் பற்றிச்  
சொன்ன என் காதலரே.

*Wominabesi*  
*Saku no ni ofuru*  
*Siratutuzi*  
*Siranu koto moti*  
*Ifaesu waga se.*

(வொமிநபெசி - என்பது ஒரு  
மலரின் பெயர். இப்பாடலில்  
தலையணைச் சொல்.)

மன்யோக: 1906

உமே நொ பந  
வரெ வ திரசஜி  
அவொனி யொசி  
நர நரு பிதொ நொ  
கி துது மிரு கநெ.  
  
உமெயின் மலர்  
நானே சிதறவிடேன்  
அவொநி போல  
நரவின் மக்களது  
பார்வைக்கு இருக்குமே

*Ume no fana*  
*Ware wa tirasaji*  
*Awoni yosi*  
*Nara naru fito no*  
*Ki tutu miru gane.*

(அவொநி - ஒரு மரத்தின் பெயர்.  
இப்பாடலில் தலையணைச் சொல்  
நர - ஓர் ஊரின் பெயர்)

மன்யோக: 1907

ககுசி அரப  
நநி க உவெ கெமு  
யமபுகி நொ  
யழ தொகி மொ நகு  
கொபுரகு ஒமொபெபப.  
  
இப்படியெனில்  
ஏனோ வளர்த்திடுவேன்  
யமபுகி போல்  
விடவும் வேளையில்லாக்  
காதலை எண்ணிடுனே

*Kakusi araba*  
*Nani ka uwe kemu*  
*Yamabuki no*  
*Yamu toki mo naku*  
*Kofuraku omofeba*

மன்யோக: 1908

பரு சரெப  
மி குச நொ உபெ நி  
ஒகு சிமொ நொ  
கெ துது மொ வரெ ப  
கொபி வதரு கமொ!

*Faru sareba  
Mi kusa no ufe ni  
Oku simo no  
Ke tutu mo ware fa  
Kofi wataru kamo!*

வேணில் வரின்  
நீர் வளர் புல்லின் மேலே  
விழு பனியே  
கரைதல் போலென்  
காதல் கழியுங் கொலோ!

மன்யோக: 1909

பரு கசமி  
யம நி தநபிகி  
ஒபொபொசிகு  
இமொ வொ அயி மிதெ  
நொதி கொபிழு கமொ.

*Faru-gasumi  
Yama ni tanabiki  
Ofofosiku  
Imo wo afi mite  
Noti kofimu kamo*

வேணிற் புகார்  
மலையிற் படிகின்ற  
மங்கல் வேளையில்  
என் காதலியைக் கண்டேன்  
மீண்டுங் காதல் நலிவே.

மன்யோக: 1910

பரு கசமி  
ததி நி சி பி யொரி  
இம மதெ நி  
வக கொபி யமசு  
மொதொ நொ சிகெகெப.

*Faru—gasumi  
Tati ni si fi yori  
Ima made ni  
Waga kofi yamazu  
Moto no sigekeba*

வேணிற் புகார்  
எழுந்திடு நாள்முதல்  
இன்று வரையில்  
என் காதலும் நில்லாது  
உணர்வின் நெருக்கத்தால்.

மன்யோக: 1911

சநிதுரடு

இமொ வொ ஒமொபு தொ  
கசமி தது  
பரு பி மொ குரெ நி  
கொபி வதரு கமொ

*Sanidurafu  
Imo wo omofu to  
Kasumi tatu  
Faru bi mo kure ni  
Kofi wataru kamo.*

செங்கண்முடைக்

காதலியை எண்ணிடின்  
புகார் தவழும்  
வேனில் நாளின் கருமையில்  
காதல் கழியுங் கொலோ!

(‘செங்கண்முடை’ இப்பாடலில்  
தலையணைச் சொற்றொடர்)

மன்யோக: 1912

தம கிபரு  
வக யம நொ பெ நி  
தது கசமி  
தது தொமொ உ தொமொ  
கிமி க மநி மநி

*Tama kifaru  
Waga yama no fe ni  
Tatu kasumi  
Tatu tomo u tomo  
Kimi ga mani mani.*

மணி ஆரமாய்

என் மலை மீதிலே  
தவழும் புகார்  
தவழ்வதும் தங்கலும்  
நீ விரும்பும் வண்ணமே.

(‘மணி ஆரமாய்’ இப்பாடலில்  
தலையணைச் சொற்றொடராகும்.)

மன்யோக: 1913

மி வதசெப  
கசக நொ நொபெ நி  
தது கசமி  
மி மகு நொ பொசிகி  
கிமி க சகத க!

*Mi wataseba  
Kasuga no nobe ni  
Tatu kasumi  
Mi maku no fosiki  
Kimi ga sugata ka!*

பார்வை படாரின்

கக்கவின் பள்ளத்தில்  
உயரும் புகார்  
நான் காண விரும்பிடும்  
நின் காதல் உருவமே!

தமிழாக்கம்: மனோன்மணி சண்முகதாஸ்

25

மன்யோக: 1914

கொபி துது மொ  
கெபு வ குரசிது  
கசமி தது  
அச நொ பரு பி வொ  
இக நி குரசமு?

Kofi tutu mo  
Kefu wa kurasitu  
Kasumi tatu  
Asu no faru bi wo  
Ika ni kurasamu?

காதல் நினைவில்  
இன்றும் கழிந்திட்டதே  
புகார் தவழும்  
நாளையின் வேணிற் போதை  
எப்படிக் கழிக்குமோ?

மன்யோக: 1915

வக செகொ நி  
கொபிதெ சுபெ நமி  
பருசமெ நொ  
புரு வகி சிரச  
இதெதெ கொசி கமொ!

Waga seko ni  
Kofite sube nami  
Farusame no  
Furu waki sirazu  
Idete kosi kamo!

என் தலைவரின்  
காதலில் மயங்கியே  
வேணில் மழையின்  
பெய்முறை அறியாதே  
வெளிவர ஆவலோ!

மன்யோக: 1916

இம சர நி  
கிமி ப இ யுகசி  
பருசமெ நொ  
கொகொரொ வொ பிதொ நொ  
சிரசரநகு நி  
  
இப் போதினிலே  
ந வெளியே செல்லாதே  
வேணில் மழையின்  
இதயத்தை நீயுமே  
அறிந்திடுவாய் தானே.

Ima sara ni  
Kimi fa i yukazi  
Farusame no  
Kokoro wo fito no  
Sirazaranaku ni

யப்பானிய மன்யோகப் பாடல்கள்

மன்யோக: 1917

பருசமெ நி  
கொரோமொ வ இது  
தொபொரமெ ய?  
நநு க சி பூரப  
நந யொ கொசி தொ ய!

*Farusame ni  
Koromo wa itaku  
Toforame ya?  
Nanu ka si furaba  
Nana yo kozi to ya!*

வேனில் மழையில்  
ஆடைதான் நனைந்திட  
செல்வாயோ நீயே?  
ஏழு நாளும் பொழியின்  
ஏழிராவும் வாராயோ!

மன்யோக: 1918

உமெ நொ பந  
திரசு பருசமெ  
இது புரு  
தபி நி ய கிமி க  
இபொரி செருரமு.

*Ume no fana  
Tirasu farusame  
Itaku furu  
Tabi ni ya kimi ga  
Ifori seruramu*

உமெயின் மலர்  
சிதறு வேனில் மழை  
பெரிதாய்ப் பெய்யும்  
செலவில் சென்ற நீயே  
ஞில் செய்திருப்பாயோ!

மன்யோக: 1919

குநிசர க  
வக ந துமுரமு  
சிம நொ நொ நொ  
சிபசிப கிமி வொ  
ஓமொபு கொநொகொரோ.

*Kunisura ga  
Waka na tumuramu  
Sima no no no  
Sibasiba kimi wo  
Omofu konogoro.*

குநிச மாந்தர்  
வேனில் தழை கொய்திடும்  
சிம வயவின்  
சிபசிப; உன்னையே  
என்னிடும் இவ்வேளையே.

(குநிச - ஒரு இடத்தின் பெயர்.  
சிம - வயவின் பெயர்.  
சிபசிப - மாந்தர் ஆரவார ஒலி.)

தமிழாக்கம்: மனோன்மணி சண்முகதாஸ்

27

மன்யோக: 1920

பரு குச நொ  
சிகெகி வக கொபி  
ஒபொ உமி நொ  
பெ நி யுகு நமி நொ  
திபெ நி துமொரி நு

*Faru kusa no  
Sigeiki waga kofi  
Ofo umi no  
Fe ni yuku nami no  
Ti fe ni tumoru nu.*

வேனிற் புல்வது  
நெருக்கம் என் காதலே  
பெருங் கடவின்  
கரை புரள் அவையின்  
ஆயிரம் அடுக்காகும்.

(‘வேனிற்புல்’ இப்பாடவில்  
தலையணைச் சொற்றொடராகும்.)

மன்யோக: 1921

ஒபொபொசிகு  
கிமி வொ அபி மிதெ  
சக நொ நெ நொ  
நக்கி பரு பி வொ  
கொபி வதரு கமொ!

*Ofofosiku  
Kimi wo afi mite  
Suga no ne no  
Nagaki faru bi wo  
Kofi wataru kamo!*

தெளிவு இன்றி  
உன்னையும் எதிர்கண்டே  
கக வேர் போல  
நீள் வேனில்வது நாளில்  
காதல் கழியுங் கொலோ!

(‘கக வேர் போல்’ இப்பாடவில்  
தலையணைச் சொற்றொடராகும்.)

மன்யோக: 1922

உமெ நொ பந  
சகிதெ திரிநப  
வகிமொகொ வொ  
கொமு க கொசி க தொ  
அப மது நொ கி சொ!

*Ume no fana  
Sakite tirinaba  
Wagimoko wo  
Komu ka kozi ka to  
Afa matu no ki zo!*

உமெயின் மலர்  
அலர்ந்து சிதறிடின்  
என் குறுமகள்  
வருமோ வராதோ வென  
மதுமர மானேன் தான்!

(மது - நீண்ட காலம் இருக்கக்கூடிய ஒரு மரம்)

யப்பானிய மன்யோகப் பாடல்கள்

மன்னோக: 1923

சிர ம யுமி  
 இம பரு யம நி  
 யுகு குமொ நோ  
 யுகி ய வகரெழு  
 கொபி சிகி மொநோ வொ

*Sira ma yumi  
 Ima faru yama ni  
 Yuku kumo no  
 Yuki ya wakaremu  
 Kofi siki mono wo.*

வெண் மர வில் போல்  
 இப்போ வேணில் மலையில்  
 போகும் முகிலின்  
 போதியோ நீ பிரிந்தும்  
 புணர்ந்திடு பொருளே

(‘வெண் மர வில்’ இப்பாடலில்  
 தலையணைச் சொற்றொடராகும்.)

மன்னோக: 1924

மகரவொ க  
 புசிவி நகெகிதெ  
 துகுரி தரு  
 சிதரி யநகி நோ  
 கதுர செ வகிமொ!

*Masurawo ga  
 Fusiwi nagekite  
 Tukuri taru  
 Sidari yanagi no  
 Kadura se wagimo!*

வல் ஆண் மகன் நான்  
 குழம்பிப் புலம்பியே  
 செய்திருக்கின்ற  
 உதிர் யனகியது  
 கண்ணி தூடு காதலி!

மன்னோக: 1925

அச தொ தெ நோ  
 கிமி க சுகத வொ  
 யொகு மிகதெ  
 நககி பரு பி வொ  
 கொபி ய குரசமு.

*Asa to de no  
 Kimi ga sugata wo  
 Yoku mizute  
 Nagaki faru bi wo  
 Kofi ya kurasamu.*

காலை கதவில்  
 நின்னக உருவையே  
 நன்கு காண்கிவேன்  
 நீன் வேணிவின் நாளையே  
 உன் நினைவில் கழிக்கும்.

மன்யோக: 1926

பரு யம நொ  
அசிபி நொ பந நொ  
நிகு கரநு  
கிபி நி வ சிவெய  
யொசெநு தொமொ யொசி!

*Faru yama no  
Asibi no fana no  
Nikukaranu  
Kimi ni wa siweya  
Yosenu tomo yosi!*

வேனில் மலையின்  
அசிபியின் மலர் போல்  
ஒளிரச் செய்யும்  
உன்னிடம் இவ்வண்ணமே  
தங்கினும் அது நன்றே!

(இவ்வண்ணம் - என்னத்தினைக்  
குறிக்கிறது.)

மன்யோக: 1927

இசொ நொ கமி  
புரு நொ கழு சகி  
கழுபிநிசி  
வரெ ய சரசர  
கொபிநிஅபி நி கெரு.

*Iso no kami  
Furu no kamu sugi  
Kamubinisi  
Ware ya sarasara  
Kofiniafi ni keru.*

இசொ நொகமி  
புருவின் இறையுரு  
முதுகோலம் போல்  
நானே மீண்டும் மீண்டுமே  
காதலில் காண்குறுமே.

(இசொநொகமி - ஓரிடத்தின் பெயர்  
புரு - ஒரு கோயிலின் பெயர்.)

மன்யோக: 1928

சநொகத வ  
மிநி நரச தொமொ  
பந நொ மி நி  
சகிதெ மியெ கொசொ  
கொபி நொ நகுச நி.

*Sanokata wa  
Mini narazu tomo  
Fana no mi ni  
Sakite miye koso  
Kofi no nagusa ni.*

சநொகதவே  
கனியாகாதெனினும்  
மலர் அவரும்  
மலர்க்கியைக் காண்பேனே  
காதல் நலிவினுக்கே.

(சநொகத - ஒரு மரத்தின் பெயர்.)

மன்யோக: 1929

சநொகத வ  
மி நி நரினிசி வொ  
இம சர நி  
பருசமெ புரிதெ  
பந சகமெ ய மொ!

*Sanokata wa  
Mi ni narinisi wo  
Ima sara ni  
Farusame furite  
Fana sakame ya mo!*

சநொகதவே  
கனிந்திடு நிலையில்;  
இதன் பின்னரும்  
வேளில் மழையும் பெய்தே  
மலர் அலர்ந்திடுமோ!

மன்யோக: 1930

அதுச யுமி  
பிகிது நொ பெ நி அரு  
ந நொரி சொ நொ  
பந சகு மதெ நி  
அபநு கிமி கமொ!

*Adusa yumi  
Fikitu no fe ni aru  
Na nori so no  
Fana saku made ni  
Afanu kimi kamo!*

அதுச அம்பு  
பிகிதுவின் கரையில்  
ந நொரி சொவின்  
மலர் அலரும் வரை  
காண்கிலனோ நின்னனயே!

(‘அதுச அம்பு’ இப்பாடலில்  
தலையணைச் சொற்றொடராகும்.  
பிகிது - கடற்கரை  
நெநாரிசொ - கடற்றாவரம்

மன்யோக: 1931

கவ நொ பெ நொ  
இதுமொ நொ பந நொ  
இதுமொ இதுமொ  
கிமசெ வக செகொ  
தொகிசிகெமெ யமொ!

*Kawa no fe no  
Itumo no fana no  
Itumo itumo  
Kimase waga seko  
Tokizikeme yamo!*

ஆற்றின் கரை மேல்  
இதுமொ மலர் போல  
என்றும் என்றுமே  
வாராயோ என் காதல  
வேளைதானும் இன்றாகுமோ!

தமிழாக்கம்: மனோங்மணி சண்முகதாஸ்

மன்யோக: 1932

பருசமெ நொ  
யமசு புரு புரு  
வக கொபுரு  
பிதொ நொ மெ சர வொ  
அபி மிசெநகு நி.

*Farusame no  
Yamazu furu furu  
Waga kofuru  
Fito no me sura wo  
Afi misenaku ni.*

வேனில் மழையின்  
விடாத பொழிபெயல்  
நான் காதலிக்கும்  
உருவின் விழிதனைக்  
காணத் தடுக்கின்றதே.

மன்யோக: 1933

வகிமொகொ நி  
கொபிதுது வொரெப  
பருசமெ நொ  
சொரெ மொ சிருகொதொ  
யமசு புரிதுது.

*Wagimoko ni  
Kofitutu woreba  
Faru same no  
Sore me sirugoto  
Yamazu furitutu.*

என் காதலியைச்  
சேர்ந்து புணரவெனின்  
வேனில் மழைதான்  
அதையும் அறியுமோ  
விடாது பொழிந்திடும்.

மன்யோக: 1934

அபி ஒமொபநு  
இமொ வொ ய மொதொ ந  
சக நொ நெ நொ  
நககி பரு பி வொ  
ஓமொபி குரசமு

*Afi omofanu  
Imo wo ya moto na  
Suga no ne no  
Nagaki faru fi wo  
Omofi kurasamu*

காண எண்ணாத  
காதலியைப் படர்ந்த  
சக வேரிலும்  
நீண்ட வேனில் நாளிலே  
எண்ணியே வாழ்ந்திடும்

(‘சகவேரிலும்’ இப்பாடலிலே  
தலையணைச் சொற்றெடுராகும்.)

யப்பானிய மன்யோகப் பாடல்கள்

மன்யோக: 1935

பரு சரெப  
மது நகு தொரி நொ  
உகுபிசு நொ  
கொதொ சகிததிசி  
கிமி வொ சி மதமு.

*Faru sereba  
Madu naku tori no  
Ugufisu no  
Koto sakitatisi  
Kimi wo si matamu.*

வேணில் வந்திடின்  
முதல் ஒலித்திடு புள்  
உகுபிசு போல்  
காதலை முன்மொழிந்த  
உன்னை நான் காத்திருப்பேன்.

மன்யோக: 1936

அபி ஒமொபசு  
அருரமு கொ யுவெ  
தம நொ வொ நொ  
நக்கி பரு பி வொ  
ஒமொபி குரசகு  
  
காணவும் எண்ணாது  
இருக்கும் மகள் எனை  
மணிக் கயிற்றின்  
நீண்ட வேணில் நாளை நான்  
எண்ணிக் கழித்திடுமே

*Afi omofazu  
Aruramu ko yuwe  
Tama no wo no  
Nagaki faru fi wo  
Omofi kurasaku*

(‘மணிக்கவிற்றின்’ இப்பாடலில்  
தலையணைச் சொற்றொடராகும்.)

மன்யோக: 1979

பரு சரெப  
சுகரு நரு நொ நொ  
பொதொதொகிசு  
பொதொ பொதொ இமொ நி  
அபசு கிநி கெரி  
  
வேணில் வந்திடின்  
வண்டுசெறி வயவின்  
பொதொதொ புள்ளின்  
குரவில் காதலியைக்  
கண்டிட வந்தனனே

*Faru sareba  
Sugaru naru no no  
Fototogisu  
Foto foto imo ni  
Afazu kini keri*

L. 11490

மன்யோக: 1980

சதுகி யம  
பந் ததிபந் நி  
பொதொதொகிச  
ககுரபு தொகி நி  
அபெரு கிமி கமொ

*Satuki yama  
Fana tatibana ni  
Fototogisu  
Kakurafu toki ni  
Aferu kimi kamo.*

ஜுந்திங்கள் மலை  
மலர் ததிபநவில்  
பொதொதொ புள்ளும்  
மறைந்திடு வேளையில்  
கண்டேனே உன்னையுமே.

(சதுகி - ஒரு மலையின் பெயர்  
ததிபந் - ஒரு செடியின் பெயர்)

மன்யோக: 1981

பொதொதொகிச  
கி நகு சதுகி நொ  
மிசிக யொ மொ  
பிதொரி சி நுரெப  
அகசி கநெது மொ  
  
பொதொதொ புள்ளின்  
மென்குரல் ஜுந்திங்களின்  
குறு இரவும்  
தனியே உறங்கிடின்  
காலையும் வந்திடுமே

*Fototogisu  
Ki naku satuki no  
Mizika yo mo  
Fitori si nureba  
Akasi kanetu mo*

மன்யோக: 1982

பிகுரசி வ  
தொகி தொ நகெதொமொ  
மொநொ கொபி நி  
தவயமெ வரெ ப  
தொகிவகச நகு  
  
பிகுரசி புள்  
வேளை நோக்கி அழுமே;  
நட்பில் நலியும்  
காதல் மென்மகள் நானே  
வேளையின்றி அழுவேன்.

*Figurasi wa  
Toki to nakedomo  
Mono kofi ni  
Tawayame ware fa  
Tokiwakazu naku.*

மன்யோக: 1983

பிதொ கொதொ வ  
நது நொ நொ குச நொ  
சிகெகு தொமொ  
இமொ தொ வரெ தொசி  
ததுசபரி நெப

*Fito-goto wa  
Natu no no kusa no  
Sigeku tomo  
Imo to ware to si  
Tadusafari neba.*

மாந்தர் அலரே  
கோடை வயல் புல்லினும்  
அடர்ந்திடினும்  
காதலியொடு நானும்  
கையணைத் துறங்கினேன்.

மன்யோக: 1984

கொநொகொரொ நொ  
கொபி நொ சிகெகெகு  
நது குச நொ  
கரி பரபெ தொமொ  
ஓபி சிகு கொதொசி

*Konogoro no  
Kofi no sigekeku  
Natu gusa no  
Kari farafe domo  
Ofi siku gotosi.*

இந்த நேரத்தின்  
காதலது செறிவு  
கோடைப் புல்லினை  
வெட்டியே ஏறியினும்  
படரும் நிலை ஒக்கும்.

மன்யோக: 1985

ம குச படு  
நது நொ நொ சிகெகு  
கு கொபிப  
மகொதொ வக இநொதி  
துநெ நரமெ ய மொ!

*Ma kuzu fafu  
Natu no no sigeku  
Kaku kofiba  
Makoto waga inoti  
Tune narame ya mo!*

நற் செடி நிறை  
கோடை வயல் அடர்வ  
நேர் காதலாயின்  
உண்மையில் என்னுயிரே  
நின்று நிலைத்திடுமோ!

(நெர் - போன்ற)

தமிழாக்கம்: மனோன்மணி சண்முகதாஸ்

35

மன்யோக: 1986

வரெ நொமி ய  
ககு கொபிசரமு  
ககிதுபத  
நிதுரபு இமொ ப  
இக நி க அரமு?

எனக்குத் தாணா  
இந்தக் காதல் நலிவு  
ககிதுபத  
செம்முகக் காதலிதான்  
எப்படி இருப்பாளோ?

*Ware nomi ya  
Kaku kofi suramu  
Kakitubata  
Nidurafu imo fa  
Ika ni ka aramu?*

(ககிதுபத - ஒரு மலரின் பெயர்;  
ககிதுபத மலர் போன்ற  
செம்முகமுடைய)

மன்யோக: 1987

கதயோரி நி  
இதோ வொ சொ வக யொரு!  
வக செகோ க  
பந ததிபந வொ  
நுகமு தொ மொபிதெ

ஒரு பக்கமாய்  
நூலைத்தான் நான் சுற்றுவேன்!  
என் காதலவரின்  
மலர் ததிபந போல்  
இணைந்திட எண்ணியே.

*Kata yori ni  
Ito wo zo waga yoru!  
Waga seko ga  
Fana tatibana wo  
Nukamu to mofite.*

(காதலருடைய தோட்டத்திலுள்ள  
ததிபந மலர் போல.)

மன்யோக: 1988

உகுபிச நொ  
கயொபு ககி நெ நொ  
உ-நொ பந நொ  
உகி கொதொ அரெ ய  
கிமி க கிமசநு

உகுபிசவே  
நின்று போகும் வேலியின்  
உ-நொ மலரின்  
நலிநிலை அதுவோ  
நீயும் வாராதொழிந்தாய்.

*Ugufisu no  
Kayofu kaki ne no  
U-no fana no  
Uki koto are ya  
Kimi ga kimasanu*

யப்பாளிய மன்யோகப் பாடல்கள்

மண்ணோக: 1989

உ-நொ பந் நொ  
 சகு தொ பநசி நி  
 அரு பிதொ நி  
 கொபி ய வதரமு  
 கத மொபி நி சிதெ.

*U-no fana no  
 Saku to fa nasi ni  
 Aru fito ni  
 Kofi ya wataramu  
 Katamofi ni site.*

உ-நொ மலரின்  
 அலர்ச்சியைப் போலன்றிக்  
 காணும் அவரில்  
 என் காதலோ படரும்  
 ஒருபக்க எண்ணமாய்.

மண்ணோக: 1990

வரெ கொசொ வ  
 நிகுகு மொ அரமெ  
 வக யதொ நொ  
 பந் ததிபந் வொ  
 மி நி வ கொசி தொ ய!

*Ware koso wa  
 Nikuku mo arame  
 Waga yado no  
 Fana tatibana wo  
 Mi ni wa kozi to ya!*

என்னிடத்திலே  
 வெறுப்பும் இருக்குமோ  
 என் வீட்டு முன்றில்  
 ததிபந் மலரைக்  
 காண்பதற்கும் வாராயே!

மண்ணோக: 1991

பொதொதொகிக்  
 கி நகி தொயொமொக்  
 வொகபெ நரு  
 புதிநமி மி நி வ  
 கிமி வ கொசி தொ ய!

*Fototogisu  
 Ki naki toyomosu  
 Wokabe naru  
 Fudinami mi ni wa  
 Kimi wa kozi to ya!*

பொதொதொகிக்  
 வந்து ஓலியெழுப்பும்  
 குன்றில் இருக்கும்  
 புதிநமி காணவும்  
 நீயேதான் வந்திடாயே!

(புதிநமி - ஒரு வகைக்கொடிப் பூ)

மன்யோக: 1992

கொமொரி நொமி  
கொபுரெப குருசி  
நதெசிகொ நொ  
பந் நி சகி தெ யொ  
அசநசந மிமு.

*Komori nomi  
Kofureba kurusi  
Nadesiko no  
Fana ni saki de yo  
Asanasana mimu.*

மறைத்திருக்கும்  
காதலெனின் வருத்தும்;  
செந் நிறத்தினது  
மலர்போல் மலர்ந்திடு  
நானும் காலை நான் காணும்

மன்யோக: 1993.

யொசொ நொமி நி  
மி துது கொபிசெமு  
குரெநவி நொ  
சுவெ துமு பந் நொ  
இரொ நி இதெச தொமொ.

*Yoso nomi ni  
Mi tutu kofisemu  
Kurenawi no  
Suwe tumu fana no  
Iro ni idezu tomo.*

தூரத்தில் நின்று  
கண்டதைக் காதலிப்பேன்  
குரெநவியின்  
காம்பு உதிர் மலர் போல்  
நிறங் காணாவிடினும்.

(குரெநவி - ஒரு மலர்ச்செடி)

மன்யோக: 1994

நது குச நொ  
துயு வகெகொரொமொ  
துகெ நகு நி  
வக கொரொமொ தெ நொ  
பிரு தொகி மொ நகி.  
  
கோடைப் புல்வதின்  
துளியில் நனை ஆடை  
இன்று அணியாமலே  
என் ஆடை நனை கரை  
காய வேளையும் இல்லை

*Natu gusa no  
Tuyu wake—goromo  
Tuke naku ni  
Waga koromo de no  
Firu toki mo naki.*

(தொடர்ந்து கண்ணீர் விடுவதால்  
ஆடை காய வேளை இல்லை.)

யப்பானிய மன்யோகப் பாடல்கள்

மன்யோக: 1995

மிநதுகி நொ  
துதி சபை சகெதை  
தெரு பி நி மொ  
வக சொதை பிமெ ய  
கிமி நி அபச சிதெ.

*Minaduki no  
Tuti safe sakete  
Teru fi ni mo  
Waga sode fime ya  
Kimi ni afazu site.*

ஆறாம் மாதத்தின்  
நிலம்பகு வெம்மையில்  
தெளிர் ஞாயிறும்  
என் ஆடை உலர்த்துமா  
உன்னைக் காணாவிடினே.

மன்யோக: 2239

அகி யம நொ  
சிதபி க சித நி  
நகு தொரி நொ  
கோவெ தநி கிகெப  
நநி க நகெகமு?

*Aki yama no  
Sitabi ga sita ni  
Naku tori no  
Kowe dani kikeba  
Nani ka nagekamu?*

கார் மலையது  
செவ்வண்ண அடியிலே  
உயவுப் புள்ளின்  
குரல் சாரலில் கேட்பின்  
எதற்காக நலிவேன்?

(செவ்வண்ண அடி - சிவந்தபூக்கள்  
சிதறிக் கிடப்பதால் செவ்வண்ண  
மாயிருக்கும் மலையடிவாரம்.)

மன்யோக: 2240

த சொ கரெ தொ  
வரெ வொ ந தொபி சொ!  
நக துகி நொ  
துயு நி நுரெ துது  
கிமி மது வரெ வொ!

*Ta so kare to  
Ware wo na tofi so!  
Naga duki no  
Tuyu ni nure tutu  
Kimi matu ware wo!*

யார்தான் அவன் என்  
றென்னையே வினவாதே!  
ஒன்பதாம் திங்கள்  
பனியில் நனைந்துமே  
அவனைக் காக்கும் என்னையே

(காக்கும் - காத்துநிற்கும்)

தமிழாக்கம்: மனோன்மணி சண்முகதாஸ்

39

மன்யோக: 2241

அகி நொ யொ நொ  
கிரி ததி வதரி  
ஓபொரோக நி  
இமெ நி சொ மிதுரு  
இமொ க சகத வொ!

*Aki no yo no  
Kiri tati watari  
Oforoka ni  
Ime ni zo mituru  
Imo ga sugata wo!*

காரின் இரவில்  
புகார் தாவிக் கடக்கும்  
மங்கல் பொழுதில்  
கணவினிலோ கண்டேன்  
காதலி உருவையே!

மன்யோக: 2242

அகி நொ நொ நொ  
வொபந க உரெ நொ  
ஓபி நபிகி  
கொகொரோ வ இமொ நி  
யொரி நி கெரு கமொ!

*Aki no no no  
Wobana ga ure no  
Ofi nabiki  
Kokoro wa imo ni  
Yori ni keru kamo!*

கார் வயலின்  
வொ மலரே பக்கமாய்க்  
காற்றிலே சாய்  
உள்ளமும் காதலிமேல்  
அவ்வண்ணமே சாயுமே!

(வொ - ஒருவகைப் பூச்செடி)

மன்யோக: 2243

அகி யம நி  
சிமொ புரி ஓபொபி  
கொ நொ ப திரி  
தொசி வ யுகு தொமொ  
வரெ வசரெமெ ய!

கார் மலையினில்  
பனி பெய்து மூடும்  
மர இலை உதிர்  
ஆண்டே கழியினும்  
நான் மறந்திடுவேனா!

*Aki yama ni  
Simo furi ofofi  
Ko no fa tiri  
Tosi wa yuku tomo  
Ware wasureme ya!*

மன்யோக: 2244

சுமிநொயெ நொ  
கிசி வொ த நி பரி  
மகிசி இநெ நொ  
சதெ கரு மதெ நி  
அபநு கிமி கமொ!

*Suminoye no  
Kisi wo ta ni fari  
Makisi ine no  
Sate karu made ni  
Afantu kimi kamo!*

கமிநொயெ யின்  
கரை வயலின் புது  
விதைப் பயிரின்  
கதிர் முற்றுவரையில்  
காணேன் உன்னையுமே நான்.

(கமிநொயெ - ஓரிடத்தின் பெயர்)

மன்யோக: 2245

ததி நொ சிரி  
தம மகி தவி நி  
இது மதெ க  
இமொ வொ அபிமிச  
இபெ கொபி வொரமு.

*Tati no siri  
Tama maki tawi ni  
Itu made ka  
Imo wo afimizu  
Ife kofi woramu.*

வாளின் முனைநேர்  
மணிவிதை வயலில்  
என்று வரையோ  
காதலியைக் காணாமே  
வீட்டை எண்ணி வருந்தும்.

('வாளின்முனை' - இப்பாடலிலே  
தலையனைச் சொற்றொடராகும்.)

மன்யோக: 2246

அகி நொ த நொ  
பொ நொ பெ நி ஒகெரு  
சிர துயு நொ  
கெநுபெகு வரெ வ  
ஒமொபொயுரு கமொ!

*Aki no ta no  
Fo no fe ni okeru  
Sira tuyu no  
Kenubeku ware wa  
Omofoyuru kamo!*

கார் வயலின்  
கதிரின் மேலே விழு  
வெண் பணி போல்  
மறைந்திடினும் யானே  
அவளை எண்ணுவேனே!

மன்யோக: 2247

அகி நொ த நொ  
பொ முகி நொ யொரெரு  
கதயோரி நி  
வரெ வ மொநொ ஓமொடு  
துரெநகி மொநொ வொ!

*Aki no ta no  
Fo muki no yoreru  
Katayori ni  
Ware wa mono omofu  
Turenaki mono wo!*

கார் வயலின்  
கதிர் முகச் சாய்வுபோல்  
ஓர் பக்கமாக  
நானே காதலை எண்ணும்  
துணையிலாப் பொருளே!

மன்யோக: 2248

அகி த கரு  
கரி பொ வொ துகுரி  
இபொரி சிதெ  
அருரமு கிமி வொ  
மிமு யொசி மொ க மொ!

*Aki ta karu  
Kari fo wo tukuri  
Ifori site  
Aruramu kimi wo  
Mimu yosi mo ga mo!*

கார் வயல் முதிர்  
சிறுகுடிலே செய்து  
காவல் காத்துமே  
இருக்கும் உன்னைக்  
காண விருப்பும் உன்டே!

மன்யோக: 2249

தது க நெ நொ  
கிகொயுரு தவி நி  
இபொரி சிதெ  
வரெ தபி நி அரி தொ  
இமொ நி துகே கொசொ

*Tatu ga ne no  
Kikoyuru tawi ni  
Ifori site  
Ware tabi ni ari to  
Imo ni tuge koso.*

நாரை ஓலியும்  
கேட்குமடை வயலில்  
குடில் செய்திட்டு  
நான் தங்கியே செல்வதைக்  
காதலிக்கும் சொல்லாயோ

யப்பானிய மன்யோகப் பாடல்கள்

மன்யோக: 2250

பரு கசுமி  
தநபிகு தவி நி  
இபொரி சிதெ  
அகி த கரு மதெ  
ஓமொபசிமு ரகு.

வேணிலின் புகார்  
படியும் வயலிலே  
குடிலும் செய்தே  
கார்வயல் முதிர்வரை  
காதலியை எண்ணுவேன்.

*Faru—gasumi  
Tanabiku tawi ni  
Ifori site  
Aki ta karu made  
Omofasimu raku.*

மன்யோக: 2251

ததிபந் வொ  
மொரி பெ நொ சதொ நொ  
கதொ தவசெ  
கரு தொகி சுகிநு  
கொசி தொ சுரசிமொ!

தோடை மரழுடை  
மொரிபே ஊரினது  
வாயில் வயல் பயிர்  
கொய்யும் வேளை கழிந்தும்  
வாராதிருப்பர் போலும்!

*Tatibana wo  
Mori be no sato no  
Kado tawase  
Karu toki suginu  
Kozi to surasimo!*

(‘தோடை மரழுடை’ இப்  
பாடலிலே தலையணைச் சொற்  
நொடராகும்)

மன்யோக: 2252

அகி பகி நொ  
சகி திரு நொபெ நொ  
யுபு துயு நி  
நுரெ துது கிமசெ  
யொ வ புகெநு தொமொ.

கார் பகியினது  
மலர் உதிர் சாரலின்  
மாலைப் பனியில்  
நனைந்துமே வருவாய்  
இரா வளர்ந்திட்டனும்.

*Aki fagi no  
Saki tiru nobe no  
Yufu tuyu ni  
Nure tutu kimase  
Yo wa fukenu tomo.*

(பகி - ஒரு மலர்ச்செடியின்  
பெயர்)

இரோ துகபு  
அகி நொ துயு சிமொ  
ந் புரி சொநெ  
இமொ க தமொதொ வொ  
மகநு கொயொபி வ.

*Iro dukafu  
Aki no tuyu zimo  
Na furi sone  
Imo ga tamoto wo  
Makanu koyofi wa.*

வண்ணம் மாறிடும்  
கார்கால வீழ்பனியே  
பெய்யாதே நீழும்  
காதலி கையணையை  
அணையா இன்றிரவே

அகி பகி நொ  
உபெ நி ஒகி தரு  
சிர துயு நொ  
கெ கமொ சிநமசி  
கொபி துது அரச ப.

*Aki fagi no  
Ufe ni oki taru  
Sira tuyu no  
Ke kamo sinamasi  
Kofi tutu arazu fa.*

காரின் பகியின்  
மேல் வந்து விழுந்திடும்  
வெண்பனி போலக்  
கரைந்திறந்திடுவேன்  
காதலுக்கு ஏங்காதே.

வக யதொ நொ  
அகி பகி நொ பெ நி  
ஒகு துயு நொ  
இதிசிரொகு சி மொ  
வரெ கொபிமெ ய மொ!

*Waga yado no  
Aki fagi no fe ni  
Oku tuyu no  
Itiziroku si mo  
Ware kofime ya mo!*

என் முன்றிலிலே  
கார் பகி மலர் மேலே  
விழு பனியின்  
வெண்ணிறத் துகள் போல  
என் காதல் தெரியுமோ!

மன்யோக: 2256

அகி நொ பொ வொ  
சினு நி ஒசிநபெ  
ஒகு துயு நொ  
கெ கமொ சிநமசி  
கொபி துது அரசு ப.

*Aki no fo wo  
Sinu ni osinabe  
Oku tuyu no  
Ke kamo sinamasi  
Kofi tutu arazu fa.*

காரின் கதிரை  
மடியுமாறு தள்ளி  
விழு பனிபோல்  
கரைந்திறந்திடுவேன்  
காதலுக்கு ஏங்காதே

மன்யோக: 2257

துயு சிமொ நி  
கொரொமொ தெ நுரெதெ  
இம தநி மொ  
இமொ-கரி யுக ந  
யொ வ புகெநு தொமொ.

*Tuyu zimo ni  
Koromo de nurete  
Ima dani mo  
Imo-gari yuka na  
Yo wa fukenu tomo.*

வீழ் பனியில்  
ஆடைக் கரை நனைந்தே  
இந்த வேளையும்  
காதலி மனை செல்வேன்  
இரா நீஞும் எனினும்.

மன்யோக: 2258

அகி பகி நொ  
யெத மொ தொவொவொ நி  
ஒகு துயு நொ  
கெ கமொ சிநமசி  
கொபி துது அரசு ப.

*Aki fagi no  
Yeda mo towowo ni  
Oku tuyu no  
Ke kamo sinamasi  
Kofi tutu arazu fa.*

காரின் பகியின்  
கிளாயைம் சரிந்திட  
விழு பனிபோல்  
கரைந்திறந்திடுவேன்  
காதலுக்கு ஏங்காதே.

மன்யோக: 2259

அகி பகி நொ  
உபெ நி சிர-துயு  
ஒகு கொதொ நி  
மிதுது சொ சினொபு  
சிமிக் க சுகத வொ.

*Aki fagi no  
Ufe ni sira-tuyu  
Oku goto ni  
Mi tutu zo sinobu  
Kimi ga sugata wo.*

காரின் பகியின்  
மேலே வெண்ணிறப் பனி  
வீழ் நிலை தோறும்  
கண்டிட எண்ணுகிறேன்  
உன்னக உருவமே

மன்யோக: 2260

வகிமொகொ ப  
கிநு நி அரநமு  
அகி கசெ நொ  
சமுகி கொநொகொரோ  
சித நி கிமசி வொ

என் காதலியே  
ஓர் ஆடையாய் அமையின்  
கார் காற்றினது  
குளிரான் இவ்வேளை  
ஆடைக்குள் அணிவேனே

*Wagimoko fa  
Kinu ni aranamu  
Aki kaze no  
Samuki konogoro  
Sita ni kimasi wo*

மன்யோக: 2261

பதுசெ கசெ  
ககு புகு யொரு ப  
இது மதெ க  
கொரொமொ கதசிகி  
வக பிதொரி நெமு?

பதுசெ காற்று  
கடிதாய் வீசும் இரா  
என்று வரை கொல்  
ஆடையொன்றே விரித்த  
என் தனி உறக்கமே?

*Fatuse kaze  
Kaku fuku yoru fa  
Itu made ka  
Koromo katasaki  
Waga fitori nemu?*

(பதுசெ - ஓரிடத்தின் பெயர்)

யப்பாளிய மன்யோகப் பாடல்கள்

மன்யோக: 2262

அுகி பகி நொ  
தீரச நகமெ நொ  
புரு கொரோ  
பிதொரின்கி விதெ  
கொபுரு யொ சொ ஒபொகி!

*Aki fagi no  
Tirasu nagame no  
Furu koro fa  
Fitori oki wite  
Kofuru yo zo ofoki!*

காரின் பகியைச்  
சிதறும் விடாமழை  
பொழி வேளாயில்  
தனியே எழுந்து வாழ்  
நலியிராத்தான் பலவே!

மன்யோக: 2263

நக துகி நொ  
சிகுரெ நொ அமெ நொ  
யம கிரி நொ  
இபுசெகி வக முனெ  
தரெ வொ மிப யமழு.

*Naga duki no  
Sigure no ame no  
Yama giri no  
Ibuseki waga mune  
Tare wo miba yamamu.*

ஒன்பதாம் திங்கள்  
பெரும் பெயல் மழை  
மலைப் புகாரின்  
புகையும் என் உள்ளமே  
யாரைக் காணின் அடங்கும்.

மன்யோக: 2264

கொபொரோகி நொ  
மதி யொரொகொபுரு  
அகி நொ யொ வொ  
நுரு சிருசி நசி  
மகுர தொ வரெ ப.

*Koforogi no  
Mati yorokoburu  
Aki no yo wo  
Nuru sirusi nasi  
Makura to ware fa.*

காதல் கரும்பு  
காத்துக் கலிப்புற்றிடு  
காரின் இரவில்  
தூங்கும் நோக்க மின்றியே  
அணையுடன் நானுமே.

தமிழாகம்: மனோஸ்மணி சண்முகதாஸ்

மன்யோக: 2265

அச கசமி  
கபிய க சித நி  
நகு கபது  
கொவெ தநி கிகெப  
வரெ கொபிமெ ய மொ!

*Asa gasumi  
Kafi-ya ga sita ni  
Naku kafadu  
Kowe dani kikaba  
Ware kofime ya mo!*

காலைப் புகாரில்  
காவல் குடில் அடியில்  
கத்தும் தவளை  
குரல் சாரல் கேட்டின்  
என் காதல் தணியுமோ!

(‘காலைப் புகார்’ இப்பாடவிலே  
தலையணைச் சொற்றொடராகும்.)

மன்யோக: 2266

இதெதெ இநப  
அம தொடு கரி நொ  
நகிநு பெமி  
கெபு கெபு தொ இபு நி  
தொசி சொ பெ நி கெரு!  
  
செலவிற் சென்றிட  
வானில் பறக்கும் நாரைக்  
குரலைப் போல  
இன்றும் இன்றும் எனவே  
ஓர் ஆண்டும் கழிந்திடும்!

*Ideete inaba  
Ama tobu kari no  
Nakinu bemi  
Kefu kefu to ifu ni  
Tosi zo fe ni keru!*

சவொ சிக நொ  
அசபுச வொ நொ நொ  
குச வகமி  
ககுரொபி கநெதெ  
பிதொ நி சிரயு நி!  
  
கலை மானுமே  
காலைப் புலமேய் வெளியின்  
இளந் தளிரில்  
மறைய முடியாது  
மாந்தர் அறியச் செய்யேல்!

*Sawo sika no  
Asa fusu wo no no  
Kusa wakami  
Kakurofi kanete  
Fito ni sirayu na!*

(உள்ளுறைபொருள் : ஆண்மகன்  
பெண் வீடு சென்று வருவதை  
மற்றவர் அறிந்திடுவர்.)

மன்யோக: 2268

சவொ சிக நொ  
வொ நொ நொ குசபுசி  
இதிசிரோகு  
வக தொபநகு நி  
பிதொ நொ சிரேரகு.

*Sawo sika no  
Wo no no kusa busi  
Itiziroku  
Waga tofanaku ni  
Fito no sireraku.*

கலை மானது  
இளவயல் புல்மறைவு  
வெளிப்படல் போல்  
நானே சொல்லாவிட்டனும்  
மாந்தரும் அறிந்தனர்.

மன்யோக: 2269

கொநொ யொபி நொ  
அகதொகி குத்தி  
நகு தது நொ  
ஓமொபி வ சுகிசு  
கொபி கொசொ மசரெ!

*Kono yofi no  
Akatoki kudati  
Naku tаду no  
Omofi wa sugizu  
Kofi koso masare!*

இந்த இரவும்  
கழியும் விடியலில்  
கத்து நாரையின்  
நினைவே கழியாதே  
காதல் மேலும் வளருமே!

(நாரையின் - நாரையைப்போல)

மன்யோக: 2270

மிதி நொ பெ நொ  
வொபந் க சித நொ  
ஓமொபி குச  
இமசர நி நதொ  
மொநொ க ஓமொபழு?

*Miti no fe no  
Wobana ga sita no  
Omofi gusa  
Imasara ni nado  
Mono ka omofamu?*

தெருக் கரையின்  
வொபனவின் அடியில்  
ஓமொபி புல் போல்  
இனிமேலும் ஏனோ நான்  
அவலமே எண்ணுவேன்

(வொபன - ஒரு மரத்தின் பெயர்.  
ஓமொபி - ஒரு வகைப் புல்வின் பெயர்.  
உள்ளுறை - ஆண்மகனின் பாதுகாப்பு  
இருக்கையில் துண்பப்படுவானேன்.)

மன்யோக: 2271

குச புகமி  
கொபொரோகி சப நி  
நகு யதோ நொ  
பகி மி நி கிமி வ  
இது க கிமசமு?

*Kusa fukami  
Koforogi safā ni  
Naku yado no  
Fagi mi ni kimi wa  
Itu ka kimasamu?*

புல்லின் அடரில்  
சுரும்பும் நெருங்கியே  
கத்து முன்றிலில்  
பகி மொட்டுக் காணவே நீ  
என்று கொல் வருதுமே?

மன்யோக: 2272

அகி துகெப  
மி-குச நொ பந் நொ  
அயெநு கநி  
ஓமொபெதோ சிரசி  
தத நி அபசரெப  
  
கார் வந்திடின்  
மிகுசவின் மலரின்  
அலர் நிலையின்  
எண்ணம் அறியவில்லை  
நேரிலும் காண்கிலனே

*Aki dukeba  
Mi-kusa no fana no  
Ayenu gani  
Omotedo sirazi  
Tada ni afazareba.*

(மிகுச - ஒரு வகைநீர்ச்செடி)

மன்யோக: 2273

நநி சு தொ க  
கிமி வொ இதோபழு  
அகி பகி நொ  
சொநொ பது பந் நொ  
உரெசிகி மொநொ வொ!  
  
எதற்காகவோ  
உன்னை வெறுத்திடுவேன்?  
காரின் பகியின்  
முதல் தோன்று மலர் போல்  
மகிழ்வான் பொருளே!

*Nani su to ka  
Kimi wo itofamu  
Aki fagi no  
Sono fatu fana no  
Uresiki mono wo!*

மன்யோக: 2274

கொயி மரோபி  
 கொபி வ சிநு தொமொ  
 இதிசிரோகு  
 இரோ நி வ இதெசி  
 அசக்பொ நொ பந!

*Koyi marofi  
 Kofi wa sinu tomo  
 Itiziroku  
 Iro ni wa idezi  
 Asaga fo no fana!*

கருண்டு விழு  
 காதலால் இறப்பினும்  
 தெளிவாகவே  
 நிறத்தில் வெளிப்படா  
 செவ்வரத்தை மலர்போல்

மன்யோக: 2275

கொதொ நி இதெதெ  
 இபப யுயசிமி  
 அசக்பொ நொ  
 பொ நி வ சகிதெநு  
 கொபி மொ சுரு கமொ!

*Koto ni idete  
 Ifaba yuyusimi  
 Asagafu no  
 Fo ni wa sakidenu  
 Kofi mo suru kamo!*

சொல்லில் விளங்கக்  
 கூறிடின் அஞ்சிடுவேன்  
 செவ்வரத்தம் பூ  
 நன்கு மலராமை போல்  
 காதலும் செய்திடுவேன்!

மன்யோக: 2276

கரிக்கெந நொ  
 பது கொவெ கிகிதெ  
 சகி தெ தரு  
 யதொ நொ அகிபகி  
 மி நி கொ! வக செகொ!

*Karigane no  
 Fatu kowe kikite  
 Saki de taru  
 Yado no akifagi  
 Mi ni ko! waga seko!*

நாரையினது  
 புதுக் குரலைக் கேட்டு  
 மலர்ந்திருக்கும்  
 முன்றிலின் கார்பகியைக்  
 காண வா! என் காதல!

தமிழாக்கம்: மனோன்மணி சண்முகதாஸ்

51

சவொ சிக நொ  
இரி நொ நொ சுசுகி  
பது வொபந  
இதுசிக இமொ க  
தெ வொ மகுரகமு.

*Sawo sika no  
Iri no no susuki  
Fatu wobana  
Itusika imo ga  
Te wo makurakamu.*

கலை மானுமே  
நுழை பொழிலின் சுசுகி  
முன் வொபந போல்  
என்றுதான் காதலியின்  
கையை அணையாக்குவேன்.

(முன் - முதல்மலர்,  
'கலைமானுமே' இப்பாடலில்  
தலையணைச் சொற்றொடராகும்.)

கொபுரு பி நொ  
கெ நககு அரெப  
வக சொநொ நொ  
கர-அவி நொ பந நொ  
இரொ நி தெ நி கொரி.  
  
காதல் நலி நாள்  
கடந்து நீண்டிடினே  
எனது சோலையின்  
கரஅவி மலர்போல்  
முகவண்ணம் தோன்றுமே.

*Kofuru fi no  
Ke nagaku areba  
Waga sono no  
Kara-awi no fana no  
Iro ni de ni keri.*

வக சதொ நி  
இம சகு பந நொ  
வொமிந்பெசி  
தபெநு கொகொரொ நி  
நபொ கொபி நி கொரி  
  
எனது ஊரில்  
இன்று அலர் மலரின்  
வொமிந்பெசி  
வாடுகின்ற உள்ளத்தில்  
இன்னும் காதல் இருக்கும்

*Waga sato ni  
Ima saku fana no  
Wominabesi  
Tafenu kokoro ni  
Nafo kofi ni keri.*

(மலரின் - மலரான,  
வொமிந்பெசி - ஒரு மலரின்  
பெயர்.)

மன்யோக: 2280

பகி நொ பந  
சகெரு வொ மிரெப  
கிமி நி அபச  
மகொதொ மொ பிச நி  
நரி நி கெரு கமொ.

*Fagi no fana  
Sakeru wo mireba  
Kimi ni afazu  
Makoto mo fisa ni  
Nari ni keru kamo.*

பகியின் மலர்  
அலர்வதைக் கண்டிடின்  
நின்னெக் காணாது  
உண்மையிலே நீளநாளாய்  
ஆகி வந்திட்ட தன்றோ.

மன்யோக: 2281

அச துயு நி  
சகி சுசபி தரு  
துகி குச நொ  
பி தகுரு நபெ நி  
கெநு பெகு ஒமொபொயு.

*Asa tuyu ni  
Saki susabi taru  
Tuki kusa no  
Fi takuru nabe ni  
Kenu beku omofoyū.*

காலைப் பனியில்  
மலர்ந்து வளர்ந்திடும்  
துகிப் புல் போல  
ஞாயிறு உயர் போதில்  
கரையும் காதல் எண்ணம்.

மன்யோக: 2282

நககி யொ வொ  
கிமி நி கொபிதுது  
இகெரச ப  
சகிதெ திரி நிசி  
பந நி அரமசி வொ!

*Nagaki yo wo  
Kimi ni kofitutu  
Ikerazu fa  
Sakite tiri nisi  
Fana ni aramasi wo!*

நீண்ட இரவில்  
உன் காதல் நலிவினில்  
வாழ்ந்திடேனே;  
அலர்ந்தே உதிர்ந்திடு  
மலராய் மாறிடவோ!

வகிமொகொ நி  
அபு சக யம நொ  
பத சுக்கி  
பொ நி ப சகிதெசு  
கொபி வதரு கமொ

என்காதல் மகள்  
அபுசக மலையின்  
கொடிச் சுக்கி  
அலர் போல் தோன்றிடாளே!  
என் காதல் கழியுங் கொல்

*Wagimoko ni  
Afu aka yama no  
Fata susuki  
Fo ni fa sakidezu  
Kofi wataru kamo!*

(‘என்காதல் மகள்’ இப்பாடலில்  
தலையண்ணச் சொற்றொடராகும்.)

யுகுரி நகு  
இம மொ மி க பொசி  
அகி பகி நொ  
சிநபி நி அரமு  
இமொ க சுகத வொ!

சிறிது நேரம்  
இன்றும் காண விரும்பும்  
காரின் பகியின்  
சாய்நிலையில் இருக்கும்  
காதலியின் உருவமே.

*Yukuri naku  
Ima mo mi ga fosi  
Aki fagi no  
Sinafi ni aramu  
Imo ga sugata wo!*

அகி பகி நொ  
பந நொ நொ சுக்கி  
பொ நி ப தெசு  
வக கொபி வதரு  
கொமொரி தும ப மொ!

காரின் பகியின்  
மலர் வயல் சுக்கி  
கதிர் போல் தோன்றா  
என்காதல் படர்ந்திடும்  
காமக் கிழுத்தியிலே!

*Aki fagi no  
Fana no no susuki  
Fo ni fa dezu  
Waga kofi wataru  
Komori duma fa mo!*

மன்யோக: 2286

வக யதோ நி  
சகிசி அகி பகி  
திரி சகிதெ  
மி நி நரு மதெ நி  
கிமி நி அபநு கமொ!

*Waga yado ni  
Sakisi aki fagi  
Tiri sugite  
Mi ni naru made ni  
Kimi ni afanu kamo!*

என் முன்றிலிலே  
மலர்ந்திடும் கார்பகி  
உதிர் கழிந்து  
விதையின் முதிர்வரை  
உண்ணிடம் சேர்ந்திலனே!

மன்யோக: 2287

வக யதோ நொ  
பகி சகி நி கெரி  
திரநு ம நி  
பய கிதெ மிபெசி  
நர நொ சதோபிதொ!

*Waga yado no  
Fagi saki ni keri  
Tiranu ma ni  
Faya kite mibesi  
Nara no satobito!*

என் முன்றிலிலே  
பகி மலர்ந்திட்டது  
உதிர் இடையில்  
கடிதில் வந்து காண்க  
நரவின் ஊர்மகனே!

மன்யோக: 2288

இப பசி நொ  
மம நி ஒபிதரு  
கபொ பந நொ  
பந நி சி அரி கெரி  
அரி துது மிரெப.

*Ifa basi no  
Mama ni ofitaru  
Kafo fana no  
Fana ni si ari keri  
Ari tutu mireba.*

கல்வழியது  
இடையில் தோன்றிடும்  
கபொ மலரின்  
அலர் போல் இருந்திடும்  
அந்திலை கண்டிடவே.

(கல்வழி - கல்லால் ஆனபாதை, ஆறு  
கடக்கப்பயன்படுவது.)

கபொ - ஒரு வகைமலர்ச்செடி.)

மன்யோக: 2289

புதி-பர நொ  
புரி நி சி சதொ நொ  
அகி பகி ப  
சகிதெ திரி நி கி  
கிமி மதி கெந்தெ.

*Fudi-fara no  
Furi ni si sato no  
Aki fagi fa  
Sakite tiri ni ki  
Kimi mati kanete.*

புதிபரவின்  
முதுபழ ஊரிலே  
காரின் பகியும்  
மலர்ந்து சிதறிற்று  
உன்னைக் காத்து நில்லாதே.

(புதிபர - ஒரு பட்டினத்தின் பெயர்)

மன்யோக: 2290

அகி பகி வொ  
திரி சகிஞு பெமி  
தாரி மொதி  
மிரெ தொமொ சபுசி  
கிமி நிசி அரநெப!

*Aki fagi wo  
Tiri suginu bemi  
Taori moti  
Mire domo sabusi  
Kimi nisi araneba!*

கார் பகியது  
உதிர் கடந்திடுமுன்  
கையிலே வைத்து  
காணினும் தனிமையே  
நின்னையே காணாதெனின்!

மன்யோக: 2291

அசித் சகி  
யுபு-பெ ப கெநுரு  
துகி-குச நொ  
கெநு பெகி கொபி மொ  
வரெ வ சுரு கமொ!

*Asita saki  
Yufu-be fa kenuru  
Tuki-kusa no  
Kenu beki kofi mo  
Ware wa suru kamo!*

காலை மலர்ந்து  
மாலையில் துவண்டிடும்  
துகி புல் போலத்  
துவண்டிடு காதலும்  
நானே செய்திருப்பேனே.

யப்பானிய மன்யோகப் பாடல்கள்

மன்யோக: 2292

அகிது நொ நொ  
வொபந் கரி சொபெ  
அகி பகி நொ  
பந் வொ புகசநெ  
கிமி க கரிபொ நி.

*Akitu no no  
Wobana kari sofe  
Aki fagi no  
Fana wo fukasane  
Kimi ga karifo ni.*

அகிது வயல்  
வொபன வெட்டிச் சேர்த்துக்  
காரின் பகியின்  
மலரையும் வேய்ந்திடு  
உனது குடிலுக்கே.

மன்யோக: 2293

சகரி தொமொ  
சிரகசி அரெப  
மொத மொ அரமு  
கொநொ அகி பகி வொ  
மிசெ துது மொதொந!

*Sakeri tomo  
Sirazu si areba  
Moda mo aramu  
Kono aki fagi wo  
Mise tutu motona!*

மலர்ந்திடினும்  
யாரும் அறியாதெனின்  
நன்மையும் உண்டோ  
இந்துக் காரின் பகியைக்  
காட்டுதல் பயனின்றே!

மன்யோக: 2294

அகி சரெப  
கரி தொபி கொயுரு  
ததுதயம்  
ததிதெ மொ விதெ மொ  
கிமி வொ சி சொ ஒமொபு!

கார்வந்திடனே  
பறவை பறந்திடும்  
ததுத மலை  
நின்றாலும் இருந்தாலும்  
உன்னை என்னி இருப்பேன்!

*Aki sareba  
Kari tobi koyuru  
Tatuta-yama  
Tatite mo wite mo  
Kimi wo si zo omofu!*

மன்யோக: 2295

வக யதோ நொ  
குசப பி நி கெ நி  
இரொதுகி நு  
கி மசநு கிமி வ  
நநி—கொகொரோ சொ மொ!

*Waga yado no  
Kuzuba fini ke ni  
Iroduki nu  
Ki masanu kimi wa  
Nani—gokoro zo mo!*

என் முன்றிலிலே  
குச இலை நாள்கழிய  
நிறம் பெற்றது  
நீ வந்திலை உனக்கே  
எத்தகைய உள்ளமோ!

மன்யோக: 2296

அசிபிகி நொ  
யம-சநகதூர  
மொமிது மதெ  
இமொ நி அபச ய  
வக கொபி வொரமு!

*Asifikasi no  
Yama-sanakadura  
Momidu made  
Imo ni afazu ya  
Waga kofi woramu!*

அடிவாரத்து  
மலைச் சநகதூர  
இலை மாறும் வரை  
காதலியைக் காணேனே  
என் காதலோ வருத்தும்!

(சநகதூர - ஒரு மரத்தின் பெயர்)

மன்யோக: 2297

மொமிதி-ப நொ  
சுகி-கதெநு கொ வொ  
பிதொ-தும தொ  
மிதுது ய அரமு  
கொபிசிகி மொநொ வொ!

*Momidi-ba no  
Sugi-gatenu ko wo  
Fito-duma to  
Mi.tutu ya aramu  
Kofisiki mono wo!*

மாறும் இலைபோல்  
பார்வை அகலாப் பெண்ணை  
பிறன் பெண்டெனின்  
பார்த்திட்டே இருப்பேனே  
விரும்பிய பொருளை!

யப்பானிய மன்யோகப் பாடல்கள்

மன்யோக: 2298

கிமி நி கொபி  
 சிநயெ உராபுரெ  
 வக வொரெப  
 அகி-கசெ புகிதெ  
 துகி கதபுகினு.

*Kimi ni kofi  
 Sinaye urabure  
 Waga woreba  
 Aki-kaze fukite  
 Tuki katabukinu.*

உன் காதவில்  
 துவண்டு மெலிந்திட்டு  
 நான் வருந்திட  
 காரின் காற்று வீசியே  
 திங்களும் சாய்ந்திடுமே.

மன்யோக: 2299

அகி நொ யொ நொ  
 துகி கமொ கிமி ப  
 குமொ-ககுரி  
 சிமசிகு மினெப  
 கொகொத கொபிசிகி!

*Aki no yo no  
 Tuki kamo kimi fa  
 Kumo-gakuri  
 Simasiku mineba  
 Kokoda kofisiki!*

காரது இரவின்  
 மதியாமோ நீயே  
 முகில் மறைக்கும்  
 சிறிதுமே காணாமல்  
 இதுவோ காதல் நோயே!

மன்யோக: 2300

நச-துகி நொ  
 அரி அகெ நொ துகு-யொ  
 அரி. துது மொ  
 கிமி க கி.மசப  
 வரெ கொபிமெ ய மொ!  
 ஒன்பதாம் மாதம்  
 தோன்றிடும் நிலவுபோல்  
 தொடர்ச்சியாயும்  
 நீ வாராதிருப்பினே  
 நான் நவிந்திடலாமோ!

*Naga-duki no  
 Ari ake no tuku-yo  
 Ari.tutu mo  
 Kimi ga ki.masaba  
 Ware kofime ya mo!*

தமிழாக்கம்: மனோன்மணி சண்முகதாஸ்

59

யொசி வெயசி  
கொபிசி தொ கரெதொ  
அகி-கசீ நொ  
சமுகு புகு-யொ ப  
கிமி வொ சி சொ ஒமொபு!

*Yosi weyasi  
Kofisi to suredo  
Aki-kaze no  
Samuku fuku-yo fa  
Kimi wo si zo omofu!*

நன்றே இனியே  
நலியேன் எனக் செய்திட  
கார் காற்றினது  
தன்மை வீசு இரவில்  
உன்னையேதான் எண்ணுவேன்!

கெதசிகு மொ  
அந் கொகொரொ ந தொ  
ஒமொபு.ரமு  
அகி நொ நக-யொ வொ  
இநெ புசு நொயி.

*Kedasiku mo  
Ana kokoro na to  
Omfu-ramu  
Aki no naga-ya wo  
Ine fusaku nomi.*

ஊரது தானும்  
இதயமற்றவன் என  
எண்ணியிருக்கும்  
காரது நீள் இரவில்  
நிலத்தில் உறங்குவேன்.

அகி நொ யொ வொ  
நகசி தொ இபெதொ  
துமொரி நி சி  
கொபி வொ துகுசெப  
மிசிக்கு அரி கெரி!

*Aki no yo wo  
Nagasi to ifedo  
Tumori ni si  
Kofi wo tukuseba  
Mizikaku ari keri!*

காரின் இரவே  
நீண்டதெனக் கூறினும்  
என் எண்ணத்திலே  
காதல் தொடர்ந்திடனே  
குறுகியதாய் விடும்.

மன்யோக: 2304

அகிது பா நி  
நிபொபெரு கொரோமொ  
வரெ வ கிசி  
கிமி நி மதுரப  
யொரு மொ கிரு கநெ!

*Akitu fa ni  
Nifoferu koromo  
Ware wa kizi  
Kimi ni maturaba  
Yoru mo kiru gane!*

தும்பி இறகின்  
வண்ணந்ற ஆடையை  
நானே அணியேன்  
நினக்குத் தந்திடினே  
இரவும் அணிவாயே!

மன்யோக: 2305

தபி நி சர  
பிமொ தொகு மொநொ வொ  
கொதொ சிகெமி  
மரோநெ வரெ கச  
நக்கி கொநொ யொ வொ!

*Tabi ni sura  
Fimo toku mono wo  
Koto sigemi  
Marone ware kasu  
Nagaki kono yo wo!*

பயணத்திலும்  
நெகிழ்ப்பேன் ஆடையையே  
அலர் அடர்வால்  
ஆடையோடுறங்குவேன்  
நீண்ட இவ்விரவிலே

மன்யோக: 2306

சிகுரெ புரு  
அகதொகி-துகுயொ  
பிமொ தொகச  
கொபுரமு கிமி தொ  
வொரமசி மொநொ வொ!

*Sigure furu  
Akatoki-dukuyo  
Fimo tokazu  
Kofuramu kimi to  
Wora masi mono wo!*

பெயல் பொழியும்  
வைகறை நிலவிலே  
ஆட நெகிழாமே  
காதல்நலி உன்னுடன்  
ஓன்றினையும் எண்ணமே!

மன்யோக: 2307

மொமிதிப நி  
ஒு சிர-துயு நொ  
இரோ நி ப மொ  
இதெசி தொ ஒமொபெப  
கொதொ நொ சிகெகெகு.

*Momidiba ni  
Oku sira-tuyu no  
Iro ni fa mo  
Idezi to mofeba  
Koto no sigekeku.*

வண்ண இலையில்  
விழு வெண்பனியின்  
வண்ணத்திலுமே  
தோன்றாதென எண்ணினும்  
அலரின் அடர்வுண்டே.

மன்யோக: 2308

அமெ புரெப  
தகிது யம-கப  
இப நி புரெ  
கிமி க குதகமு  
கொகொரொ ப மொதசி.

*Ame fureba  
Tagitu yama-gafa  
Ifa ni fure  
Kimi ga kudakamu  
Kokoro fa motazi.*

மழை பொழியின்  
பொங்கிடு மலையாறே  
பாறை பிளக்கும்;  
உன்னையே உடைத்திடும்  
உள்ளமே நான் கொண்டிலேன்

மன்யோக: 2309

பபுரி ர க  
இபபு யசிரொ நொ  
மொமிதி.ப மொ  
சிமெநப கொயெதெ  
திரு தொ இபு மொநொ வொ!

*Fafuri ra ga  
Ifafu yasiro no  
Momidi-ba mo  
Simenafa koyete  
Tiru to ifu mono wo!*

மடையிடுவார்  
மடையிடு கோவிலின்  
வண்ண இலைகளும்  
தோரணத்தில் தொங்கியே  
உதிர்ந்திடும் பொருளோ!

யப்பாளிய மன்யோகப் பாடல்கள்

கொபொரோகி நொ  
வக தொகொ நொ பெ நி  
நகி-துது மொதொ ந  
ஓகி-வி துது  
கிமி.நி கொபுரு நி  
இநெ-கதெ நகு நி!

*Koforogi no  
Waga toko no fe ni  
Naki-tutu moto na  
Oki-wi tutu  
Kimi ni kofuru ni  
Ine-gate naku ni!*

காதல் சுரும்புகளும்  
என் படுக்கையருகில்  
ஒவிக்கும் பயனின்றி  
எழுந்திருந்து  
உள்ளையே நினைப்பதால்  
உறக்கமும் இல்லையே!

பத-சுக்கி  
பொ நி பு சகி-தெநு  
கொபி வொ வக சுரு  
தம-ககிரு  
தத பிதொ-மெ நொமி  
மிசி பிதொ யுவெ நி!

*Fada-susuki  
Fo ni fa saki-denu  
Kofi wo waga suru  
Tama-kagiru  
Tada fito-me nomi  
Misi fito yuwe ni!*

கொடிச் சுக்கிக்  
கதிர் போல் மலராத  
காதலே நான் செய்வேன்  
மணியொளியின்  
குறும் பார்வை மட்டுமே  
பட்டது காதலி மேல்!

(‘மணியொளி’ இப்பாடலில்  
தலையணைச் சொற்றொடராகும்.)

மன்யோக: 2333

புரு யுகி நொ  
சொர் நி கெநுபெகு  
கொபுரே தொமொ  
அபு யொசி நசி நி  
துகி சொ பெ நிகெரு!

*Furu yuki no  
Sora ni kенубеку  
Kofure domo  
Afu yosi nasi ni  
Tuki zo fe nik eru!*

பெய்யும் பனிபோல்  
வானிலே கரைந்திடும்  
காதலெனினும்  
காணும் நிலை இன்றியே  
மாதங்கள் தான் கழியும்!

மன்யோக: 2334

அபு-யுகி வ  
தி-பெ நி புரி-சிகெ  
கொபிசிகெகு  
கெ நக்கி வரெ ப  
மிதுது சிநொபழு!

*Afa-yuki wa  
Ti-fe ni furi-sike  
Kofisikeku  
Ke nagaki ware fa  
Mi.tutu sinobamu!*

கரை பனியே  
ஆயிரமடிப்பில் பொழி!  
காதல் நலியும்  
நீள் போதினிலே நானே  
அவளை நினைவில் காணும்!

மன்யோக: 2335

சகி-தெதரு  
உமெ நொ சிது-யே நி  
ஒகு துயு நொ  
கெநுபெகு இமொ நி  
கொபுரு கொநொகொரோ!

*Saki-detaru  
Ume no sidu-ye ni  
Oku tuyu no  
Kенубеку imo ni  
Kofuru konogoro!*

மலர்ந்து ஓவிர்  
உமெயின் தாழ்கிளையில்  
விழு பனியின்  
கரையும் காதலியை  
நினைப்பேன் இவ்வேளையே!

யப்பானிய மன்யோகப் பாடல்கள்

மன்யோக: 2336

பந்பத மொ  
யொ புகெதெ ந யுகி!  
மிதி நொ பெ நொ  
யு-சச நொ உபெ நி  
சிமொ நொ புரு யொ வொ!

*Fanafada mo  
Yo fukete na yuki!  
Miti no fe no  
Yu-zasa no ufe ni  
Simo no furu yo wo!*

மிகப் பெரிதும்  
இரா நீஞும் செல்லாதே!  
பாதை அருகின்  
குறு மூங்கிலின் மேலே  
பனி பொழி இரவே!

மன்யோக: 2337

சசநொ ப நி  
பதரெ புரி ஒபொபி  
கெநுபெகுமொ  
வசரமு தொ இபெப  
மசிதெ ஒமொபொயு!  
  
சிறுவேய் இலைமேல்  
சிதறிப் பெய்து முடி  
அழித்திடுமோ!  
மறந்திட என்றாலே  
மீண்டும் நினைத்திடுமே

*Sasa no fa ni  
Fadare furi ofofi  
Kenubekumo  
Wasuremu to ifeba  
Masite omofoy!*

மன்யோக: 2338

அரரெ புரி  
இத மொ கசெ புகி  
சமுகி யொ ய  
பத நொ நி கொ-யொபி  
வக பிதொரி நெமு.  
  
கடும்பனி பெய்  
கொடிய காற்றும் வீச  
குளிர் இரவே  
பத வயலில் வருந்தி  
நான் தனி உறங்குமே

*Arare furi  
Ita mo kaze fuki  
Samuki yo ya  
Fata no ni ko-yofi  
Waga fitori nemu.*

(இரவே - இரவில்  
பத - ஓரிடத்தின் பெயர்.)

மன்யோக: 2339

யொ-நபரி நொ  
நு-கி நி புரி-ஒபொபு  
சிர யுகி நொ  
இதிசிரோகு சி மொ  
கொபிமு வரெ கமொ

*Yo-nabari no  
Nu-gi ni furi-ofofu  
Sira yuki no  
Itiziroku si mo  
Kofimu ware kamo*

யொநபரியின்  
மரங்களில் பெய்து மூடும்  
வெண் பனியே  
தெவிவாகத் தோன்றிடும்  
நலிந்திடும் நானுமே

(யொநபரி - ஓர் ஊரின் பெயர்.)

மன்யோக: 2340

பிதொ-மெ மிசி  
பிதொ நி கொபுரகு  
அம-கிரசி  
புரி-குரு யுகி நொ  
கெநுபெகு ஒமொபொயு!

*Fito-me misi  
Fito ni kofuraku  
Ama-girasi  
Furi-kuru yuki no  
Kenubeku omofoyu!*

ஓர் பார்வை பட்ட  
பெண்ணில் நலிவறுவேன்  
வானம் படரப்  
பெய்துவரு பனியின்  
கரைவு போல் எண்ணுவேன்!

மன்யோக: 2341

ஒமொபி இதுரு  
தொகி ப சுபெ நமி  
தொயொகுநி நொ  
யுபு யம யுகி நொ  
கெநுபெகு ஒமொபொயு!  
  
எப்போதும் எண்ணும்  
வேளையிலே மயங்கும்;  
தொயொ நாட்டினது  
யுபு மலைப் பனியின்  
கரைவு போல் எண்ணுவேன்

*Omofi iduru  
Toki fa sube nami  
Toyokuni no  
Yufu yama yuki no  
Kenubeku omofoyu!*

மன்யோக: 2342

இமெ நொ கொதொ  
கிமி வொ அபி-மிதெ  
அம்-கிரசி  
புரி குரு யுகி நொ  
கெநுபெகு ஒமொபொயு!

கனவில் போலும்  
உன்னை அணையக் கண்டே  
வானம் படரப்  
பெய்துவரு பனியின்  
கரைவு போல் எண்ணுவேன்

*Ime no goto  
Kimi wo afi-mite  
Ama-girasi  
Furi kuru yuki no  
Kenubeku omofoyu!*

மன்யோக: 2343

வக செகொ க  
கொதொ உதுகுசுமி  
இதெதெ யுகப  
மொ-பிகி சிருகெழு  
யுகி ந புரி சொநெ!

என் காதலரே  
பேசிய இன்மொழிகள்;  
வெளியே செலின்  
அவர் ஆடை கண்டிட  
பனியே நீ பெய்யாதே

*Waga seko ga  
Koto utukusumi  
Idete yukaba  
Mo-biki sirukemu.  
Yuki na furi sone!*

மன்யோக: 2344

உமெ நொ பந  
சொரெ தொ மொ மியெக  
புரு யுகி நொ  
இதிசிரோகெழு ந  
ம-துகபி யரப.

உமெயின் மலர்  
இனியும் தெரியாமல்  
பெய்யும் பனிபோல்  
தெளிவுற்றிடுமே  
செய்தி பரிமாறிடுனே.

*Ume no fana  
Sore to mo miyezu  
Furu yuki no  
Itizirokemu na  
Ma-dukafi yaraba.*

மன்யோக: 2345

அம-கிரபி

புரி குரு யுகி நொ  
கியெநு தொமொ  
கிமி நி அபமு தொ  
நகரபெ-வதரு!

*Ama-girafi*

*Furi kuru yuki no  
Kiyenu tomo  
Kimi ni afamu to  
Nagarafe-wataru!*

வானம் படரப்

பெய்துவரு பனியின்  
கரைவு எனினும்  
உன்னைக் காணும் எனவே  
வாழ்வையும் தொடர்ந்திடும்!

மன்யோக: 2346

உகநெரபு

தொமி யம யுகி நொ  
இதிசிரொகு  
கொபிப இமொ க ந  
பிதொ சிரமு கமொ!

*Ukanerafu*

*Tomi yama yuki no  
Itiziroku  
Kofiba imo ga na  
Fito siramu kamo!*

கரைந்திடுகின்ற

தொமி மலைப் பனியின்  
தெவிவு போல  
நயப்பின் அவள் பெயர்  
மாந்தர் அறியக் கூடும்!

(‘கரைந்திடுகின்ற’ இப்பாடலிலே  
தலையணைச் சொற்றொடராகும்.)

மன்யோக: 2347

அம வொபுநெ

பதுசெ நொ யம நி  
புரு யுகி நொ  
கெ-நககு கொபிசி  
கிமி க ஒதொ சொ சரு!

*Ama wobune*

*Fatuse no yama ni  
Furu yuki no  
Ke-nagaku kofisi  
Kimi ga oto zo suru*

நிறுத்து புணை

பதுசெயின் மலையில்  
பெய்யும் பனியின்  
கரைவு நீள் காதலில்  
நீ வரும் ஒலிதான் செய்க

(‘நிறுத்துபுணை’ இப்பாடலிலே  
தலையணைச் சொற்றொடராகும்.)

வசமி நொ  
மினெ யுகி சகிதெ  
புரு யுகி நொ  
இதொபி மொ நசி தொ  
மவொசெ சொநொ கொ நி!

Wazami no  
Mine yuki sugite  
Furu yuki no  
Itofi mo nasi to  
Mawose sono ko ni!

வசமி மலை  
உச்சி சென்று கடந்தே  
பெய்யும் பனியின்  
கவனிப்பும் இன்றெனக்  
கூறு அம் மகளுக்கே!

வக யதோ நி  
சகிதரு உமெ வொ  
துகு-யொ யொமி  
யொபி-யொபி மிசெமு  
சிமி வொ கொசொ மதெ!

Waga yado ni  
Sakitaru ume wo  
Tuku-yo yomi  
Yofi-yofi misemu  
Kimi wo koso mate!

என் முன்றிலிலே  
மலர்ந்திடு உமெயை  
நிலவிரா எழிலில்  
இரவிரவாய்க் காண  
உன்னைக் காத்து நிற்குமே

அசிபிகி நொ  
யம நொ அரசி வ  
புகநெதொமொ  
கிமி நகி யொபி வ  
கநெதெ சமுசி மொ!

Asifikasi no  
Yama no arasi wa  
Fukanedomo  
Kimi naki yofi wa  
Kanete samusi mo!

அடிவாரத்து  
மலையது கடுங்காற்றே  
வீசாவிடினும்  
நீ இல்லாத இரவே  
முன்றாலும் குளிருமே

L. 11490

L. 11490



